


அத்தியாயம் 2

நிதியியல் முறைமையின் நிலைமை



சுருக்கம்

வலுவடைந்த உள்நாட்டுப் பேரண்டப்பொருளாதார நிலைமைகள் மற்றும் முன்மதியுடைய கொள்கை வழிமுறைகள் என்பவற்றிற்கு மத்தியில் 2025இல் நிதியியல் துறையின் செயலாற்றமானது தொடர்ந்து மேம்பட்டது. குறிப்பாக, தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் சாதகமான பேரண்டப்பொருளாதார நிலைமைகள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் என்பவற்றில் ஏற்பட்ட விரிவடைதலின் காரணமாக வங்கித்தொழில் துறையின் சொத்துத் தளமானது கணிசமானளவு அதிகரித்தது. கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் என்பவற்றில் ஏற்பட்ட சடுதியான விரிவடைதலுடன் இணைந்து, வங்கித்தொழில்துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதமானது 2025 காலப்பகுதியில் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், வங்கித்தொழில் துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதமானது நெருக்கடிக்கு முன்னைய மட்டங்களுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் உயர்வடைந்த மட்டமொன்றில் தொடர்ந்தும் காணப்பட்டது. மேலும், தேறிய வட்டி வருமானம் மற்றும் வட்டியல்லாத வருமானம் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக, வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மையானது 2025 காலப்பகுதியில் மேம்பட்டது. அதேவேளை, துறையின் திரவத்தன்மை மற்றும் மூலதனத் தாங்கியிருப்புக்கள் ஆகிய இரண்டும் 2025 காலப்பகுதியில் உயர்ந்தளவிலான கொடுகடன் விரிவாக்கத்தின் விளைவாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்த போதிலும், குறைந்தபட்ச நியதிச்சட்டத் தேவைப்பாடுகளிற்கு நன்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. குறிப்பாக, கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலில் ஏற்பட்ட சடுதியான வளர்ச்சி காரணமாக நிதிக் கம்பனிகள் துறையின் செயலாற்றமும் 2025 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. இக்குறிப்பிடத்தக்க கொடுகடன் விரிவாக்கமானது வாகனங்கள் மற்றும் தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்களின் வளர்ச்சியினால் முக்கியமாக ஆதரவளிக்கப்பட்டது. இவ்வயர் கொடுகடன் விரிவாக்கத்தின் மத்தியில் 2025 காலப்பகுதியில் நிதிக் கம்பனிகள் துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதம் வீழ்ச்சியடைந்தது. வைப்புக்கள் நிதிக் கம்பனிகள் துறையின் முக்கிய நிதியிடல் மூலமாகத் தொடர்ந்து காணப்பட்ட போதிலும், கடன்பெறுகைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்று ஆண்டுக் காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்டது. நிதிக் கம்பனிகள் துறையின் இலாபத்தன்மை குறிப்பிட்டளவில் மேம்பட்ட அதேவேளை, திரவத்தன்மை மற்றும் மூலதனத் தாங்கியிருப்புக்கள் ஆகிய இரண்டும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளிலும் பார்க்க நன்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. அதேவேளை, மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணங்கள் மற்றும் மொத்தச் சொத்துக்கள் என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, காப்புறுதித் துறை 2025 காலப்பகுதியில் விரிவாக்கமொன்றினைத் தொடர்ந்து பதிவுசெய்தது. இருப்பினும், துறையின் இலாபத்தன்மை மற்றும் மூலதன நிலைமை என்பன 2025இல் வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. நிதியியல் சந்தைகளினைப் பொறுத்தவரையில், பங்குரிமைச் சந்தையானது 2025 காலப்பகுதியில் உள்நாட்டு முதலீட்டாளர்களினால் உந்தப்பட்ட வலுவான விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டியது. இரண்டாந்தரச் சந்தையானது தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலொன்றினைத் தொடர்ந்து பதிவுசெய்த போதிலும், சந்தை மூலதனவாக்கத்தின் அதிகரிப்பு மற்றும் விலைச் சுட்டெண்களின் குறிப்பிடத்தக்க உயர்வு என்பவற்றில் இது பிரதிபலித்தது. அதேவேளை, அதிகரித்துச் செல்கின்ற வெளிநாட்டு முதலீட்டாளர் கேள்விகள் குறிப்பாக, திறைசேரி



முறிகளிற்கானவைக்கு மத்தியில், அரசாங்கப் பிணையங்கள் சந்தையின் விளைவு வீதங்கள் தொடர்ந்தும் 2025இன் முற்பகுதியில் ஏற்பட்ட வலுவான வீழ்ச்சியொன்றிற்குப் பின்னர் பரந்தளவில் உறுதியாகக் காணப்பட்டன. மேலும், முக்கியமாக மத்திய வங்கியின் கணிசமானளவிலான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் காரணமாக திரவத்தன்மை நிலைமைகள் உள்நாட்டுப் பணச் சந்தையில் மிகையான மட்டங்களிலேயே காணப்பட்டதுடன் 2025 காலப்பகுதியில் உள்நாட்டு வங்கிகளிற்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை அதன் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வபிவிருத்திகளுக்கு மத்தியில், கொடுப்பனவுத் தோற்றப்பாடானது 2025இல் தொடர்ந்து மாறுதலடைந்தமையானது பாரம்பரிய சாதனங்களிலிருந்து டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை நோக்கிய வலுவான நகர்வொன்றினைக் குறித்துக்காட்டியது. மேலும், மத்திய வங்கி நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தல் மற்றும் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தவும் நிதியியல் துறையினுள் சட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு நிதியளித்தலினை ஒழித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மான முன்முயற்சிகள் மற்றும் நிலைபேறான நிதி நடவடிக்கைகள் என்பவற்றில் மத்திய வங்கி ஆண்டு காலப்பகுதியில் ஈடுபட்டது. இருப்பினும், முன்னோக்கிச் செல்கையில், குறிப்பாக, உள்நாட்டுப் பேரண்ட நிதியியல் நிலைமைகளிற்கான சாத்தியமான இடர்நேர்வுகளினை ஏற்படுத்துகின்ற மத்திய கிழக்கில் நிலவுகின்ற யுத்தத்திலிருந்து தோன்றுகின்ற அதிகரித்துச் செல்கின்ற உலகளாவிய நிச்சயமற்றதன்மைகளுடன் இணைந்து, 2025இன் பிற்பகுதியில் ஏற்பட்ட பாதகமான வானிலை நிலைமைகளின் காலங்கடந்த தாக்கமானது நிதியியல் துறை அபிவிருத்திகளில் உன்னிப்பான கண்காணிப்பைத் தேவைப்படுத்துகின்றது.

அட்டவணை 2.1
நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள் (அ)

| | 2024 (ஆ) | | 2025 (இ) | |
|--|-----------------|--------------|-----------------|--------------|
| | ரூ. பில் | பங்கு (%) | ரூ. பில் | பங்கு (%) |
| வங்கித்தொழில் துறை | 26,022.9 | 72.6 | 29,220.6 | 71.4 |
| மத்திய வங்கி | 3,876.1 | 10.8 | 4,298.5 | 10.5 |
| உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் | 19,790.9 | 55.2 | 22,447.9 | 54.8 |
| உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் | 2,355.9 | 6.6 | 2,474.2 | 6.0 |
| வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதியியல் நிறுவனங்கள் | 2,245.6 | 6.3 | 3,066.9 | 7.5 |
| நிதிக் கம்பனிகள் | 1,928.4 | 5.4 | 2,776.7 | 6.8 |
| கூட்டுறவு கிராமிய வங்கிகள் (ஈ) | 301.1 | 0.8 | 269.5 | 0.7 |
| உரிமம்பெற்ற நண்கடன் கம்பனிகள் | 14.8 | 0.0 | 19.2 | 0.0 |
| சிக்கன மற்றும் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள் | 1.3 | 0.0 | 1.5 | 0.0 |
| சிறப்பியல்பு வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் | 908.7 | 2.5 | 1,004.4 | 2.5 |
| சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் | 1.3 | 0.0 | 1.1 | 0.0 |
| முதலிலை வணிகர்கள் | 297.2 | 0.8 | 338.5 | 0.8 |
| பங்குத் தரகர்கள் | 44.9 | 0.1 | 48.1 | 0.1 |
| நம்பிக்கைக் கூறுகள் / நம்பிக்கை கூறு முகாமைத்துவக் கம்பனிகள் | 554.2 | 1.5 | 599.3 | 1.5 |
| சந்தை இடையீட்டாளர்கள் (உ) | 11.1 | 0.0 | 17.4 | 0.0 |
| ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள் | 6,673.6 | 18.6 | 7,635.5 | 18.7 |
| காப்புறுதிக் கம்பனிகள் | 1,223.0 | 3.4 | 1,432.2 | 3.5 |
| ஊழியர் சேமலாப நிதியம் | 4,420.2 | 12.3 | 4,993.4 | 12.2 |
| ஊழியர் நம்பிக்கை நிதியம் | 586.1 | 1.6 | 670.5 | 1.6 |
| அனுமதியளிக்கப்பட்ட ஒய்வுதியம் மற்றும் சேமலாப நிதியங்கள் | 339.2 | 0.9 | 433.3 | 1.1 |
| அரச பணி சேமலாப நிதியம் | 105.0 | 0.3 | 106.1 | 0.3 |
| மொத்தம் | 35,850.9 | 100.0 | 40,927.4 | 100.0 |

(அ) துணிக்ர முலதனக் கம்பனிகள் தரவு இன்மையால் இவ்வட்டவணையில் உள்ளடக்கப்படவில்லை.
 (ஆ) திருத்தப்பட்டது
 (இ) தற்காலிகமானது
 (ஈ) தரவு இல்லாமையால், கூட்டுறவு கிராமிய வங்கிகளின் 2025 ஆண்டு இறுதி சொத்துத் தளம் 2025 முன்றாம் காலாண்டு இறுதியில் உள்ள சொத்துத் தளத்திற்கு சமமாகக் கொள்ளப்பட்டது.
 (உ) சந்தை இடையீட்டாளர்களாக பதிவுசெய்யப்பட்ட உரிமம்பெற்ற வங்கிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவீடு கம்பனிகள் நீங்கலாக.

முலங்கள்: இலங்கை மத்திய வங்கி கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் தொழில் திணைக்களம் ஒய்வுதியத் திணைக்களம் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களம், இலங்கை மத்திய வங்கி ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு சனச சம்பீமனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு



2.1 வங்கித்தொழில் துறை

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் மேம்படுகின்ற பேரண்டப்பொருளாதார நிலைமைகள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, வங்கித்தொழில் துறையானது 2025இல் அதன் சொத்துத் தளத்தினைத் தொடர்ந்து விரிவடையச்செய்த அதேவேளையில், திரவத்தன்மை மற்றும் மூலதனத் தாங்கியிருப்புக்களை ஒழுங்குமுறைத் தேவைப்பாடுகளிலும் பார்க்க நன்கு மேலாகப் பேணுவதன் மூலம் துறையானது தாக்குப்பிடிக்குந்தன்மையினைத் தொடர்ந்தும் வெளிக்காட்டியது. வங்கித்தொழில் துறையானது (மத்திய வங்கி நீங்கலாக) நிதியியல் துறையில் ஆதிக்கம் செலுத்தி, 2025இன் இறுதியில் மொத்தச் சொத்துக்களில் 60.8 சதவீதத்திற்கு வகைகூறியது. துறையானது 30 உரிமம்பெற்ற வங்கிகளை அதாவது,

11 வெளிநாட்டு வங்கிக் கிளைகள் உள்ளடங்கலாக 24 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் 6 உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினால் உள்ளடக்கியிருந்தது. மேலும், வங்கித்தொழில் வலையமைப்பினை அதிகரிப்பதன் மூலமும் வங்கித்தொழில் பணிகளை மேம்படுத்துவதன் மூலமும் வங்கித்தொழில் துறையானது நிதியியல் இடையேற்பாட்டிணையும் வசதிக்குட்படுத்தலிணையும் தொடர்ந்து ஊக்குவித்தது. 2025இல், 21 வங்கிக் கிளைகளும் 158 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளும் நிறுவப்பட்ட வேளையில், 21 வங்கிக் கிளைகளும் 31 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளும் மூடப்பட்டன. இதற்கமைய, 2025 இறுதியளவில் வங்கித்தொழில் நிலையங்களினதும் தன்னியக்கக் கூற்றுப் பொறிகளினதும் மொத்த எண்ணிக்கையானது முறையே 7,973ஆகவும் 7,412ஆகவும் காணப்பட்டது.

2025 காலப்பகுதியில் கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் என்பவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் முக்கிய காரணமாக வங்கித்தொழில் துறையின் மொத்த சொத்துக்கள் விரிவடைந்தன. துறையின் சொத்துக்கள் ஆண்டு காலப்பகுதியில் ரூ. 2,775.3 பில்லியனால் அதிகரித்து, ரூ. 24,922.1 பில்லியனை எட்டியதுடன் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.6 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 12.5 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப்

அட்டவணை 2.2 வங்கிகள், வங்கிக் கிளைகள் மற்றும் ஏனைய வங்கிப்பணி நிலையங்களின் பரம்பல்கள்

| வகை | 2024 முடிவில் (அ) | 2025 முடிவில் (ஆ) |
|--|-------------------|-------------------|
| உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் | | |
| I. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை | 24 | 24 |
| உள்நாட்டு வங்கிகள் | 13 | 13 |
| வெளிநாட்டு வங்கிகள் | 11 | 11 |
| II. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிப்பணி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை | 6,907 | 7,262 |
| கிளைகள் (இ) | 2,936 | 2,931 |
| உள்நாட்டு வங்கிகள் | 2,895 | 2,890 |
| வெளிநாட்டு வங்கிகள் | 41 | 41 |
| மாணவர் சேமிப்பு பிரிவுகள் | 3,971 | 4,331 |
| III. தன்னியக்க கூற்றுப் பொறிகள் | 6,781 | 6,908 |
| உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் | | |
| I. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை | 6 | 6 |
| தேசிய மட்ட சேமிப்பு வங்கிகள் | 1 | 1 |
| விடமையு நிதி நிறுவனங்கள் | 2 | 2 |
| ஏனைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் | 3 | 3 |
| II. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிப்பணி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை | 706 | 711 |
| கிளைகள் (இ) | 706 | 711 |
| தேசிய மட்ட சேமிப்பு வங்கிகள் | 268 | 274 |
| விடமையு நிதி நிறுவனங்கள் | 64 | 64 |
| ஏனைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் | 374 | 373 |
| III. தன்னியக்க கூற்றுப் பொறிகள் | 504 | 504 |
| வங்கிக் கிளைகளினதும் ஏனைய பணி நிலையங்களினதும் மொத்த எண்ணிக்கை | 7,613 | 7,973 |
| தன்னியக்க கூற்றுப் பொறிகளின் மொத்த எண்ணிக்கை | 7,285 | 7,412 |

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) மாணவர் சேமிப்பு பிரிவுகள் தவிர்த்த அனைத்து வங்கிப்பணி நிலையங்கள்.
மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 2.3 வங்கித்தொழில் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளமைப்பு

| விடயம் | 2024 (அ) | | 2025 (ஆ) | | மாற்றம் (%) | |
|---|-----------------|--------------|-----------------|--------------|-------------|-------------|
| | ரூ.பில் | பங்கு (%) | ரூ.பில் | பங்கு (%) | 2024 | 2025 |
| சொத்துக்கள் | | | | | | |
| கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் | 11,476.7 | 51.8 | 13,933.2 | 55.9 | 4.1 | 21.4 |
| முதலீடுகள் | 9,089.8 | 41.0 | 9,369.6 | 37.6 | 24.5 | 3.1 |
| ஏனையவை (இ) | 1,580.3 | 7.1 | 1,619.3 | 6.5 | (23.8) | 2.5 |
| பொறுப்புக்கள் | | | | | | |
| வைப்புக்கள் | 17,969.3 | 81.1 | 19,927.4 | 80.0 | 8.1 | 10.9 |
| கடன் பெறுகைகள் | 1,292.9 | 5.8 | 1,678.2 | 6.7 | (7.5) | 29.8 |
| மூலதன நிதிகள் | 2,054.1 | 9.3 | 2,374.0 | 9.5 | 16.3 | 15.6 |
| ஏனையவை | 830.5 | 3.7 | 942.5 | 3.8 | 38.2 | 13.5 |
| மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள் | 22,146.8 | 100.0 | 24,922.1 | 100.0 | 8.6 | 12.5 |

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) காசு மற்றும் வங்கி மீதிகள், வைப்புகள், டிரீமாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் மற்றும் நிலையான சொத்துக்கள் உள்ளடங்கலாக
மூலம்: இலங்கை மத்திய வங்கி



பதிவுசெய்தது. இச்சொத்து விரிவாக்கத்திற்கு முதன்மைப் பங்களிப்பாளராக விளங்கிய கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 4.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 21.4 சதவீதமான குறிப்பிடத்தக்க ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. மொத்தக் கடன் சொத்துப்பட்டியலில் 64.5 சதவீதக் கடன்கள் நுகர்வு, கட்டடவாக்கம், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், தயாரிப்பு மற்றும் நிதியியல் பணிகள் ஆகிய ஐந்து பொருளாதாரத் துறைகளில் குவிவடைந்து காணப்பட்டன. மேலும், கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் விளைவாக, வங்கித்தொழில் துறையின் முதலீடுகளின் வளர்ச்சியானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஆண்டிற்காண்டு 24.5 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் ஆண்டிற்காண்டு 3.1 சதவீதத்திற்குக் குறைவடைந்தது.

வங்கித்தொழில் துறையின் முக்கிய நிதியிடல் மூலமாக வைப்புக்கள் தொடர்ந்தும் காணப்பட்டு, 2025 இறுதியில் மொத்தப் பொறுப்புக்கள் மற்றும் மூலதனத்தில் 80.0 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், அதனைத்தொடர்ந்து பங்குரிமை மூலதனம் மற்றும் கடன்பெறுகைகள் முறையே 9.5 சதவீதம் மற்றும் 6.7 சதவீதத்திற்கு வகைகூறின. மொத்த வைப்புக்கள் 2025 காலப்பகுதியில் ரூ. 1,958.1 பில்லியனால் அதிகரித்து, ரூ. 19,927.4 பில்லியனாகக் காணப்பட்டதுடன், தவணை வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பானது மொத்த வைப்புக்களின் அதிகரிப்பில் 45.2 சதவீதத்திற்குப் பங்களித்த வேளையில், சேமிப்பு வைப்புக்கள் 37.8 சதவீதத்திற்குப் பங்களித்தன. 2025 இறுதியளவில், தவணை வைப்புக்கள் மொத்த வைப்புக்களில் 65.4 சதவீதமாக விளங்கிய வேளையில், சேமிப்பு மற்றும் கேள்வி வைப்புக்கள் முறையே 26.3 சதவீதமாகவும்

6.8 சதவீதமாகவும் விளங்கின. சேமிப்பு மற்றும் கேள்வி வைப்புக்களின் கணிசமானளவிலான வளர்ச்சியின் விளைவொன்றாக, நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 31.2 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 33.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், வங்கித்தொழில் துறையின் மொத்தக் கடன்பெறுகைகள் ஆண்டு காலப்பகுதியில் ரூ. 385.3 பில்லியனால் அதிகரித்து, 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.5 சதவீத சுருக்கமொன்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 29.8 சதவீத குறிப்பிடத்தக்க ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வதிகரிப்பிற்கு 35.7 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்து ரூ. 378.1 பில்லியனால் அதிகரித்த ரூபாய்க் கடன்பெறுகைகள் முக்கிய காரணமாயமைந்ததுடன் வெளிநாட்டு நாணயக் கடன்பெறுகைகள் ஐ.அ.டொலர் 21.9 மில்லியனால் குறைவடைந்து, 2025 இறுதியில் 2.7 சதவீத ஆண்டிற்காண்டு சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தன.


இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் தளர்த்துகையினைத் தொடர்ந்து வர்த்தகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஏற்பட்ட துரிதமடைதலினால் பகுதியளவில் உந்தப்பட்டு ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள் 2025இல் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்தன. இதற்கமைய, ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள் 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 175.5 பில்லியன் தொகையிலானதோர் அதிகரிப்பினாலும் 3.4 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியுடனும் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் ரூ. 1,127.6 பில்லியனால் அதிகரித்து, 21.3 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியினை

அட்டவணை 2.4
வங்கித்தொழில் துறையின் வைப்புக்களின் உள்ளமைப்பு

| விடயம் | 2024 (அ) | | 2025 (ஆ) | | மாற்றம் (%) | |
|--------------------------|-----------------|--------------|-----------------|--------------|-------------|-------------|
| | ரூ.பில் | பங்கு (%) | ரூ.பில் | பங்கு (%) | 2024 | 2025 |
| கேள்வி வைப்புக்கள் | 1,109.5 | 6.2 | 1,347.6 | 6.8 | 2.5 | 21.5 |
| சேமிப்பு வைப்புக்கள் | 4,502.7 | 25.1 | 5,243.6 | 26.3 | 4.9 | 16.5 |
| தவணை வைப்புக்கள் | 12,155.8 | 67.6 | 13,041.6 | 65.4 | 10.0 | 7.3 |
| ஏனைய வைப்புக்கள் | 201.3 | 1.1 | 294.6 | 1.5 | (4.0) | 46.4 |
| மொத்த வைப்புக்கள் | 17,969.3 | 100.0 | 19,927.4 | 100.0 | 8.1 | 10.9 |

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி





சிறப்புக் குறிப்பு 03

வங்கித்தொழில் துறையில் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் உறுதிப்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக வங்கித்தொழில் துறையை ஒருங்கிணைத்தல்

பின்னணி

24 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் 06 உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் தன்னகத்தே கொண்ட இலங்கையின் வங்கித்தொழில் துறையானது 2025 இறுதியளவில் ஏறத்தாழ ரூ. 25 றில்லியன் கொண்ட சொத்துத் தளத்துடன் நிதியியல் முறைமையில் மொத்த சொத்துக்களின் (61 சதவீதம்) பாரிய பங்கினைக் கொண்டிருந்து, நிதியியல் முறைமையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அளவு, ஒன்றுடனொன்று இணைந்ததன்மை, பிரதிபீட்டுத்தன்மை மற்றும் சிக்கல்வாய்ந்ததன்மை என்பவற்றின் அடிப்படையில் 05 உரிமம்பெற்ற வங்கிகள் மாத்திரம் தற்போது இலங்கையில் உள்நாட்டில் முறைமை ரீதியாக முக்கியத்துவமிக்க வங்கிகளாக பெயர்குறிக்கப்பட்டுள்ளன. அதே சந்தர்ப்பத்தில், சொத்துக்களின் அளவு மற்றும் மூலதனத் தளம் என்ற நியதிகளில் இலங்கையிலுள்ள பல உரிமம்பெற்ற வங்கிகள் ஒப்பீட்டளவில் தொடர்ந்தும் சிறியனவாகக் காணப்படுகின்றன. நிதியியல் அதிர்வுகளை ஏற்பதற்கும் பொருளாதார அழுத்தக் காலப்பகுதியில் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கொண்டு ஈடுகொடுப்பதற்கும் இக்கட்டமைப்பு சார்ந்த மட்டுப்பாடுகள் அவற்றின் இயலானவை தடைப்படுத்துகின்றது. இதன் பின்னணியில், வலுவான ஐந்தொகைகள், பன்முகப்படுத்தப்பட்ட சொத்துப்பட்டியல்கள், ஆற்றல்வாய்ந்த ஆளுகை மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்புகள் என்பவற்றுடன் கூடிய பாரிய வங்கிகளின் பிரசன்னம் அதிகரித்தளவில் முக்கியத்துவமிக்கதாகத் தோற்றம்பெற்றுள்ளது. அத்தகைய நிறுவனங்கள் உண்மைப் பொருளாதாரத்திற்கான கசிவுத்தாக்க இடர்நேர்வுகளைத் தணிப்பதன் மூலம் வங்கித்தொழில் துறையின் ஒட்டுமொத்த தாக்குப்பிடிக்கும் தன்மையினை அதிகரிக்கலாம். மேலும், சர்வதேச சந்தைகளில் இலங்கையின் வங்கித்தொழில் துறையின் வலுவான பிரசன்னத்தை இது வசதிப்படுத்துகின்ற அதேவேளை, பொதுமக்கள் நம்பிக்கையை மேலும் மீளவும் வலிமைப்படுத்தலாம்.

நிதியியல் துறை ஒருங்கிணைத்தல் பற்றிய பிராந்திய அனுபவம்¹

ஆசிய அனுபவத்தின் மீது கவனம்செலுத்துகையில், பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் அவற்றின் நிதியியல்

¹ குலங்கள்:

- Annual Report of Central Bank of Sri Lanka, 2014 and 2015.
- Deepthi, C. A., Sindhu, K. P. & John, B. M., 2024. Public Sector Bank Mergers in India since 2020. Journal of Visual and Performing Arts, 5(1), pp. 3510-3515. Available at https://www.researchgate.net/publication/395982482_PUBLIC_SECTOR_BANK_MERGERS_IN_INDIA_SINCE_2020
- Nepal Rastra Bank, 2022. Optimal number of banks and financial institutions in Nepal. Available at <https://www.nrb.org.np/contents/uploads/2022/04/Optimal-Number-of-Banks-and-Financial-Institutions-in-Nepal.pdf>
- Speech by Sirwardana, C. J. P., former Assistant Governor of the Central Bank of Sri Lanka on Financial Sector Consolidation – Why and How? at the Central Bank of Sri Lanka 64th anniversary oration, September 2014. Available at <https://www.bis.org/review/r141103g.pdf>

முறைமையினை வலுப்படுத்துவதற்கும் நிலையான போக்குடைய பொருளாதார வளர்ச்சிக்குமான வழிமுறையொன்றாக வங்கித்தொழில் துறை ஒன்றுதிரட்டலை மேற்கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, அதன் வங்கிகளின் வினைத்திறனை அதிகரித்தல், இலாபத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொள்கின்ற அதேவேளை தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பதற்கு தொடரான வங்கி ஒன்றிணைப்புக்கள் ஊடாக இந்தியா ஒருங்கிணைத்தலை நாடியுள்ளது. அதற்கமைய, இந்தியாவில் அரசாங்கத்தின் தலைமையிலான ஒன்றுதிரட்டல் முயற்சிகள் அரசாங்கத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை 2017இல் 27 இலிருந்து 2020இல் 12ஆக குறைவடையச்செய்து, இதன்மூலம் பாரிய அரசாங்கத் துறை வங்கிகள், வலிமையான மற்றும் மிகவும் தாக்குப்பிடிக்கத்தக்க அத்துடன் மிகவும் போட்டிமிக்க நிறுவனங்களாக பரிணமிப்பதற்கு இயலச்செய்தன. நேபாளத்தின் ராஸ்டரா வங்கியும் 2011இல் ஒன்றிணைக்கும் கொள்கையொன்றினை அறிமுகப்படுத்தி நேபாளத்தில் நிதியியல் நிறுவனங்களின் எண்ணிக்கைக் குறைப்பதற்கு வழிவகுத்தது.

சிங்கப்பூர், வங்கித்தொழில் துறை தாராளமயமாக்க நிகழ்ச்சித்திட்டமொன்றுடன் ஒன்றுசேர்த்து 2000ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டங்களில் வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலை நடைமுறைப்படுத்தியது. இச்செயன்முறை 6 உள்நாட்டு வங்கித்தொழில் குழுமங்களை 3 முக்கிய உள்நாட்டு வங்கித்தொழில் குழுமங்களாக (அதாவது, டிபீஎஸ் பாங்க் லிமிடெட், ஓவசீஸ் சைனீஸ் பாங்கிங் கோப்பரேசன் லிமிடெட் மற்றும் யுனைடெட் ஓவசீஸ் பாங்க் லிமிடெட்) குறைவடையச்செய்தது. தற்போது காணப்படுகின்ற மிகவும் ஒன்றுதிரட்டப்பட்ட வங்கித்தொழில் தோற்றவமைப்பிற்கு இது வழிவகுத்து இதனுடாக வங்கிகளின் இயலானவைகளை வலுப்படுத்தி, வினைத்திறன்மிக்க முகாமைத்துவ அணிகளை உருவாக்கி, ஒட்டுமொத்த தொழிற்பாட்டு வினைத்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கு இட்டுச்சென்றது.

மலேசியா அதன் நிதியியல் துறையினை சீரமைப்பதற்கு 1997இல் இதனையொத்த ஒன்றுதிரட்டுதல் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்தது. 1998 அளவில் நிதிக் கம்பனிகளின் எண்ணிக்கை 39 இலிருந்து 08 ஆகக் குறைக்கப்பட்டதுடன் இறுதியாக அனைத்து நிதிக் கம்பனிகளும் வர்த்தக வங்கிகளுடன் ஒன்றிணைக்கப்பட்டன. 2000இல், மலேசியாவில் 54 வங்கித்தொழில் நிறுவனங்களில் 50 நிறுவனங்கள் 10

வங்கித்தொழில் குழுமங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. முன்னோக்கிச்சென்று நோக்குகையில், குறிப்பாக ஆசிய நிதியியல் நெருக்கடியின் பின்னர் தாய்லாந்து, தென் கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல ஏனைய ஆசிய நாடுகளில் இதனையொத்த நிதியியல் துறை ஒன்றுதிரட்டல் முயற்சிகள் அவதானிக்கப்பட்டன.

2014ஆம் ஆண்டிற்கான அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் என்பன இணைந்து 2014இல் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்து, இலங்கையும் நிதியியல் துறை ஒன்றுதிரட்டலில் அதற்கேயுரிய அனுபவத்தை பெற்றுக்கொண்டது. இந்நிகழ்ச்சித்திட்டம் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததுடன் பல வெற்றிகரமான ஒன்றிணைப்பிற்கு மத்தியில், அதனைத்தொடர்ந்து நிலுவையில் இருக்கும் மேலதிக மீளாய்வில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், 2015 காலப்பகுதியில் டிஎஸ்சிசி பாங்க் பிஎஸ்சியினை உருவாக்குவதற்காக டிஎஸ்சிசி வங்கி டிஎஸ்சிசி வர்த்தன வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்ட அதேவேளை எம்பிஎஸ்எல் சேர்விங்கல் பாங்க் லிமிடெட், இலங்கை மேர்ச்சன்ட் வங்கி பிஎஸ்சி மற்றும் எம்சிஎஸ்எல் பினான்ஸ் சேர்விஸ் லிமிடெட் என்பன இலங்கை வங்கியின் துணை நிறுவனமொன்றான மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎஸ்சி என்ற பெயரில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனியொன்றைத் தாபிப்பதற்காக ஒன்றாக இணைக்கப்பட்டன. மேலும் 2019இல், லங்காபுத்திர டெவெலப்மன்ட் பாங்க் லிமிடெட் பிராந்திய அபிவிருத்தி வங்கியுடன் இணைக்கப்பட்டது.

இலங்கையில் வங்கித்தொழில் துறையின் பரவலாக்கப்பட்ட தன்மை

இலங்கையின் தற்போதைய வங்கித்தொழில் துறைக் கட்டமைப்பானது மிகவும் பரவலாக்கப்பட்டு காணப்படுகின்றது. 6 பாரிய வங்கிகள் மொத்த வங்கித்தொழில் துறை சொத்துக்களின் ஏறத்தாழ 75 சதவீதத்தினை தன்னகத்தே கொண்டுள்ள அதேவேளை

எஞ்சியிருக்கின்ற 24 வங்கிகள் 25 சதவீதம் கொண்ட சந்தைப் பங்கிற்குப் போட்டி போடுகின்றன (அட்டவணை ஆ 3.1)

அதற்கமைய, தொழிற்பாட்டு வினைத்திறனின்மை, மூலவளத் தடைகள், தகவல் தொழில்நுட்ப முறைமைகளில் குறைபாடு மற்றும் வரையறுக்கப்பட்ட சந்தைப் பங்கு என்பன காரணமாக வங்கித்தொழில் துறையின் இப்பரவலாக்கப்பட்ட தன்மை பரந்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான மற்றும் நிதியியல் வாடிக்கையாளர் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அநேகமான உரிமம்பெற்ற வங்கிகளின் இயலுமையைத் தடைப்படுத்துகின்றது. நிதியியல் முறைமை முழுவதும் சாத்தியமானளவு பாதிக்கப்படும் தன்மைகளை ஊடுகடத்துகின்ற உள்ளக மற்றும் வெளிவாரி அதிர்வுகளுக்கு ஈடுகொடுப்பதற்கு வங்கித்தொழில் துறையின் ஒட்டுமொத்த தாக்குப்பிடிக்கும் தன்மையையும் அதிகரிப்பதற்கான வலுவான ஐந்தொகை, ஆளுகை மற்றும் இடநேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு என்பவற்றுடன் கூடிய பாரிய வங்கிகளுக்கான தேவையினை இது அதிகரிக்கின்றது.

2025 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள்

2025 ஒத்தோபரில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலுக்கான கட்டமைப்பை வழங்குவதற்கு ஆளும் சபை அதன் அனுமதியை வழங்கியது. அதற்கமைய, மத்திய வங்கி 2025.12.12ஆம் திகதியிடப்பட்ட அதன் கடிதத்தினூடாக புள்ளியிடல் முறைமையின் அடிப்படையில் ஆண்டிற்கு இருமுறை நிகழும் மதிப்பீடு தொடர்பில் உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட சிறியளவிலான வங்கிகளுக்கு அறிவித்தது. அதன் பின்னர், இலங்கையின் வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பையும் ஆற்றல்வாய்ந்த தன்மையையும் உறுதிசெய்வதற்கு வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலுக்கான பொருத்தமான உபாயங்களை நாடுமாறு உரிமம்பெற்ற வங்கிகளைப் பணித்து, மத்திய

அட்டவணை ஆ 3.1

2025.12.31 அன்று உள்ளவாறு வங்கித்தொழில் துறையின் உள்ளமைப்பு

| வகை | சொத்துக்களின் அளவு | வங்கிகளின் எண்ணிக்கை | சந்தைப் பங்கு |
|------------------|---------------------------|----------------------|---------------|
| பாரிய வங்கிகள் | ரூ.3 லில்லியனுக்கு மேல் | 3 | 50.0% |
| | ரூ.2 லில் - ரூ.3 லில் | 1 | 9.6% |
| | ரூ.1 லில் - ரூ.2 லில் | 2 | 15.3% |
| நடுத்தர வங்கிகள் | ரூ.400 பில் - ரூ.1 லில் | 5 | 16.3% |
| சிறிய வங்கிகள் | ரூ.200 பில் - ரூ.400 பில் | 4 | 5.0% |
| | ரூ.100 பில் - ரூ.200 பில் | 2 | 1.3% |
| | ரூ.100 பில்லியனுக்கு கீழ் | 13 | 2.5% |
| | மொத்தம் | 30 | 100% |

வங்கி 2026.01.23 அன்று உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலுக்கான கட்டமைப்பினை வழங்கியது.

உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கட்டமைப்பின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- சுயமதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் மதிப்பீடு என்பவற்றை உள்ளடக்குகின்ற புள்ளியிடல் முறைமையொன்றின் அடிப்படையில் உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட சிறியளவிலான உரிமம்பெற்ற வங்கிகள் ஆண்டுக்கு இருமுறை மதிப்பீடு செய்யப்படும். அளவுசார் பிரமாணமாக மூலதனம், இலாபத்தன்மை, சொத்துக்களின் தரம், திரவத்தன்மை மற்றும் திரட்சி அத்துடன் பண்புசார் பிரமாணங்களாக சேவையளிக்கப்படாத வாடிக்கையாளர் வகுப்பினர்களுக்கு சேவை வழங்குதல், தொழில் மாதிரி நிலைபெறுதன்மை, முகாமைத்துவ தகவல் முறைமைகளின் போதுமையும் செயல்திறன்வாய்ந்த தன்மை போன்றன உரிமம்பெற்ற வங்கிகளினால் நடாத்தப்படுகின்ற சுய மதிப்பீட்டிற்கான அளவுசார் மற்றும் பண்புசார் பிரமாணமாக குறித்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், உரிமம்பெற்ற வங்கிகளின் இடர்நேர்வு முகாமைத்துவம், மூலவளங்களின் போதுமை அத்துடன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் பேரண்டப்பொருளாதாரச் சூழல் என்பன ஒழுங்குமுறைப்படுத்தல் மதிப்பீட்டிற்காக பரிசீலனையில் கொள்ளப்பட்டுள்ளன.
- இந்நோக்கில், மத்திய வங்கி, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் புள்ளியிடல் முறைமைக்கமைவாக முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட அடிப்படை அளவினைவிட தொடர்ச்சியாக குறைவான புள்ளிகளை ஈட்டுகின்ற உரிமம்பெற்ற வங்கிகளுக்காக கட்டாய ஒருங்கிணைத்தலைப் பணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும்.
- மேலும், ஒவ்வொரு வங்கியினதும் சொத்து அளவுகளுக்கேற்ப சமவிகித ஒருங்கிணைத்தல் உபாயங்களை நாடுவதற்கு கட்டமைப்பானது உரிமம்பெற்ற வங்கிகளுக்கு ஏற்பாடு செய்வதுடன் ஏனையவற்றுக்கு மத்தியில் பணிப்பாளர் சபையினதும் பங்கு உரிமையாளர்களினதும் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மத்திய வங்கியின் அனுமதியை நாடுதல், மனிதவள முகாமைத்துவத்துடன் தொடர்புடைய சாத்திய கரிசனைகளுக்குத் தீவுகாணுதல், வைப்பாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் நியாயமான சந்தை நடத்தை என்பன உள்ளடங்கலாக ஒருங்கிணைத்தல் மீதான பரந்த வழிகாட்டலையும் வழங்குகின்றது.

- உரிமம்பெற்ற வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையும் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கான நோக்குடன் ஆளுகை அத்துடன் இடர்நேர்வு முகாமைத்துவ உபாயங்களை வலிமைப்படுத்தல், தொழில்நுட்பவியல் இயலாளவுளை முன்னேற்றுதல், புத்தாக்கத்தைப் பேணி வளர்த்தல் மற்றும் மூலதனத்திற்கான பெறுவழியினை மேம்படுத்தல் என்பவற்றுடன் சேர்த்து ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் ஊடான விரிவுபடுத்தலை இயலாச்செய்வதை இது நோக்காகக் கொண்டுள்ளது.

அண்மையில், உள்நாட்டு தனியார் வங்கியொன்றுக்கு இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட வங்கியொன்றின் தனிநபர் வியாபாரச் சொத்துப்பட்டியலினைக் கைமாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கி வசதியளித்தது. மேலும், 2 அரசாங்கத்திற்குச் சொந்தமான சிறிய சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் மறுசீரமைத்தலை இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதுடன் இலங்கையில் வங்கித்தொழில் துறையின் ஆற்றல்வாய்ந்த தன்மையினை வலுப்படுத்தும் நோக்குடன் அத்தகைய முயற்சிகளை இலங்கை மத்திய வங்கி வசதிப்படுத்தும்.

வங்கித்தொழில் துறை ஒருங்கிணைப்பின் எதிர்பார்க்கப்படும் நன்மைகள்

வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலுக்கான கட்டமைப்பின் கீழ் ஊக்குவிக்கப்படும் உபாயங்கள் சிறியளவிலான உரிமம்பெற்ற உள்நாட்டு வங்கிகளின் குறிப்பாக, மூலதனம், தொழில்மாதிரி நிலைபெறுதன்மை மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் என்பன தொடர்பில் சவால்களை எதிர்கொள்ளுகின்ற வங்கிகள் பாரிய மற்றும் வலிமையான வங்கிகள் மூலம் உள்ளீர்க்கப்படுவதை வசதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், கட்டமைப்பானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாரிய வங்கிகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக பாரிய வங்கிகளின் மேலும் விரிவுபடுத்தலை ஊக்குவிக்கவில்லை.

அதற்கமைய, எதிர்பாராத இழப்புகள் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களை உள்ளீர்க்கும் இயலாவுமிக்க போதுமான தாங்கிற்புக்கள் அத்துடன் ஆற்றல்வாய்ந்த இடர்நேர்வு முகாமைத்துவப் பொறிமுறைகளுடன் கூடிய நன்கு மூலதனமாக்கப்பட்ட வங்கிகளைத் தாப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அதனூடாக வங்கித்தொழில் துறையின் ஒட்டுமொத்த தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலானது பாரிய பொருளாதார நலன் ஊடாக உரிமம்பெற்ற வங்கிகளின் செலவுச் சிக்கனத்தை மேம்படுத்தி குறைவான வட்டி எல்லைகளுக்கு பங்களிப்பதன் மூலம் வினைத்திறன்மிக்க நிதியியல் இடைஈட்டுக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. சேவை வழங்கப்படாத மற்றும் குறைவாக சேவை வழங்கப்படுகின்ற



சந்தைகளுக்கு சிறப்பாக சேவையாற்றுவதற்கு வங்கித்தொழில் துறையினை இயல்புசெய்கின்ற தொழில்நுட்பத்தினால் இயக்கப்படும்/ டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட நிதியியல் சேவைகளில் உட்பாய ரீதியான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் அதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, ஒருங்கிணைத்தலானது நிதியியல் உற்பத்திகளினதும் சேவைகளினதும் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கின்ற அதேவேளை, வங்கித்தொழில் துறை முழுவதும் தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும்.

ஒருங்கிணைத்தலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை மத்திய வங்கியின் வகிபாகமும் முன்னோக்கிய பாதையும்

தொடர்புடைய உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைத்தல் மற்றும் வேறு தகவல்களுக்கான முன்மொழிவுகளை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல்

நோக்கின் பார்வையில் மதிப்பீடு செய்து, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) நியதிகளுக்கமைய அவசியமான அனுமதிகளை வழங்கும். மேலும், பொருத்தமானவிடத்து சில ஒழுங்குமுறைப்படுத்தல் வழிகாட்டலை வழங்குவதன் வாயிலாக வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தல் முயற்சிகளை மத்திய வங்கி வசதிப்படுத்தும்.

அதற்கமைய, வங்கித்தொழில் துறை ஒருங்கிணைத்தலானது நிதியியல் ரீதியாகவும் தொழிற்பாட்டு ரீதியாகவும் ஆற்றல்மிக்க வங்கிகளுக்கு வசதியளித்து இதனூடாக வங்கித்தொழில் துறையின் தாக்குப்பிடிக்குந்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துகின்ற அதேவேளை அனைத்தையும் உள்ளடக்குகின்ற மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.



அறிக்கையிட்டன. 2025 காலப்பகுதியில், எடுப்பனவு செய்யப்படாத கொடுகடன் வசதிகள் ரூ. 369.8 பில்லியன், வெளிநாட்டுச் செலாவணியுடன் தொடர்புடைய ஐந்தொகைக்கு வெளியேயான கொள்வனவுகள் ரூ. 353.4 பில்லியன், ஆவணக் கொடுகடன் ரூ. 189.0 பில்லியன், வெளிநாட்டுச் செலாவணியுடன் தொடர்புடைய ஐந்தொகைக்கு வெளியேயான விற்பனைகள் ரூ. 149.5 பில்லியன், உத்தரவாதங்கள் மற்றும் முறிகள் ரூ. 112.6 பில்லியன், ஏற்புக்கள் ரூ. 25.8 பில்லியன் என்றவாறு குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

கட்டம் 3 கடன்களில் ஏற்பட்ட சிறியளவிலான வீழ்ச்சியொன்றுடன் இணைந்து, கொடுகடனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தின் முதன்மைக் காரணமாக வங்கித்தொழில் துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதமானது 2025 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, வங்கித்தொழில் துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதமானது (எடுப்பனவு செய்யப்படாத தொகைகள் உள்ளடங்கலாக) 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 12.3 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 9.7 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. மொத்த கடன்களில் ரூ. 2,456.5 பில்லியனால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு மேலதிகமாக கட்டம் 3 கடன்களில் (எடுப்பனவு செய்யப்படாத தொகைகள் உள்ளடங்கலாக) ரூ. 56.9 பில்லியனால் ஏற்பட்ட சிறியளவிலான குறைவொன்றும் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் 3 கடன்கள் விகிதத்தில் இவ்வீழ்ச்சிக்குப் பங்களித்தமையானது கொடுகடன் தரம் குறித்த மேம்பட்ட பேரண்டப்பொருளாதார நிலைமைகளின்

தாக்கத்தினைக் குறித்துக்காட்டியது. இருப்பினும், வங்கித்தொழில் துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதமானது நெருக்கடிக்கு முன்னைய மட்டத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் உயர்வடைந்த மட்டமொன்றிலேயே காணப்பட்டது. மேலும், வங்கித்தொழில் துறையின் கட்டம் 3 பெறுமதியிழப்புக் காப்பு விகிதமானது 2024 இறுதியிலான 54.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 58.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இருப்பினும், டித்வா புயலின் தாக்கத்திலிருந்து தோன்றுகின்ற சாத்தியமான மீள்பெறுகைத் தாமதங்கள் மற்றும் உயர்ந்தளவிலான பெறுமதியிழப்புத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவுகின்ற யுத்தத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்கள் என்பன காரணமாக கொடுகடன் தரத்தினைப் பேணுவதனை வங்கித்தொழில் துறையிலான சவால்கள் உள்ளடக்குகின்றன.

திரவத்தன்மைக் காப்பு விகிதங்கள் மற்றும் தேறிய உறுதித்தன்மை வாய்ந்த நிதியிடல் விகிதம் ஆகியவற்றினால் குறித்துக்காட்டப்பட்டவாறு வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மையானது குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைப்பாடுகளிலும் பார்க்க போதியளவில் மேலாகத் தொடர்ந்து காணப்பட்ட போதிலும் உயர்ந்தளவிலான கொடுகடன் விரிவாக்கத்தின் விளைவாக 2025 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. துறையின் ரூபா திரவத்தன்மைக் காப்பு விகிதமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 349.9 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 283.3 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. அதேவேளை,



துறையின் ஒட்டுமொத்த திரவத்தன்மைக் குறிகாட்டியொன்றான அனைத்து நாணயத் திரவத்தன்மைக் காப்பு விகிதமும் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 313.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 249.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், இரு விகிதங்களும் 100 சதவீதமான குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டிற்கு நன்கு மேலாக விளங்கியமையானது குறுங்காலத் திரவத்தன்மைத் தேவைகளினைப் பூர்த்தி செய்வதற்கு உயர் தரத்திலான திரவச் சொத்துக்களை வங்கிகள் கொண்டிருந்ததனை எடுத்துக்காட்டியது. மேலும், போதியளவிலான உறுதித்தன்மை வாய்ந்த நிதியிடல் மூலங்களினை வங்கிகள் பேணுவதனைத் தேவைப்படுத்துகின்ற தேறிய உறுதித்தன்மை வாய்ந்த நிதியிடல் விகிதமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 164.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 154.1 சதவீதமாக விளங்கியதுடன், இதுவும் 100 சதவீதமான குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் வரம்பிலும் பார்க்க நன்கு மேலாகக் காணப்பட்டது.

வட்டி வீத உணர்திறன் விகிதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பொன்றினால் குறித்துக்காட்டப்பட்டவாறு, வட்டி வீத இடர்நேர்விற்கான வங்கித்தொழில் துறையின் வெளிப்படுத்துகையானது ஓராண்டிற்கு முன்னைய மட்டத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் சிறிதளவு மிதமடைந்து காணப்பட்டது. இதற்கமைய, வட்டி வீத உணர்திறன் விகிதமானது (12 மாதங்களிற்கும் குறைவான முதிர்ச்சிகளுடன் வட்டி ஈட்டுகின்ற பொறுப்புக்களின் பங்கொன்றாக வட்டி ஈட்டுகின்ற சொத்துக்களென வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது) 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 84.3 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 84.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், பங்குரிமை முதலீடுகளிற்கான துறையின் வெளிப்படுத்துகையானது 2025 ஆண்டு முழுவதும் குறைந்தளவிலேயே காணப்பட்டது. வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகை 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1,198.1 மில்லியனான நீள் நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ஐ.அ.டொலர் 1,529.3 மில்லியனான நீள் நிலைப்பாட்டிற்கு அதிகரித்தமையானது அதே காலப்பகுதியில் ஐந்தொகைக்கு உள்ளேயான நிலைமைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் ஐந்தொகைக்கு வெளியேயான நிலைமைகளில் ஏற்பட்ட பாரியளவிலான அதிகரிப்பொன்றினைப் பிரதிபலித்தது.

உயர்ந்தளவிலான தேறிய வட்டி வருமானம் மற்றும் வட்டியல்லாத வருமானம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு வங்கித்தொழில் துறையின் இலாபங்கள் 2025 காலப்பகுதியில் அதிகரித்தன. துறையின் வட்டி வருமானமானது 1.9 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், வட்டிச் செலவினங்கள் 5.2 சதவீதத்தினால் குறைவடைந்தமையானது 2025 காலப்பகுதியில் 12.4 சதவீதத்தினால் தேறிய வட்டி வருமானத்தில் அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்தது. அதேவேளை, நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் மறுசீரமைப்பின் விளைவாக முன்னைய ஆண்டில் அறிக்கையிடப்பட்ட குறிப்பிடத்தக்க நடடமொன்றுடன் ஒப்பிடுகையில் 2025இல் நிதியியல் சொத்துக்களின் விலக்கலிலிருந்து துறையானது சிறியளவிலான ஈட்டலொன்றினைத் தோற்றுவித்ததன் முதன்மைக் காரணமாக வட்டியல்லாத வருமானமானது 2024உடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ. 204.0 பில்லியன் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. மேலும், தேறிய

| அட்டவணை 2.5 வங்கித்தொழில் துறையின் இலாபம் | | | | |
|---|----------------|---------------------------|----------------|---------------------------|
| விடயம் | 2024 (அ) | | 2025 (ஆ) | |
| | தொகை (ரூ.பில்) | சராசரி சொத்துக்களின் % ஆக | தொகை (ரூ.பில்) | சராசரி சொத்துக்களின் % ஆக |
| தேறிய வட்டி வருமானம் | 909.6 | 4.4 | 1,022.5 | 4.3 |
| வட்டி வருமானம் | 2,245.6 | 10.7 | 2,288.8 | 9.6 |
| வட்டிச் செலவினம் | 1,335.9 | 6.4 | 1,266.3 | 5.3 |
| வட்டியல்லாத வருமானம் | 71.0 | 0.3 | 275.0 | 1.2 |
| தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் | 144.0 | 0.7 | 169.1 | 0.7 |
| வட்டியல்லாத செலவினம் | 444.5 | 2.1 | 493.4 | 2.1 |
| ஊழியர் செலவுகள் | 241.3 | 1.2 | 265.7 | 1.1 |
| கடன்களுக்கும் ஏனைய இழப்புகளுக்கும்ான பெறுமதியீழ்ப்பு | (156.4) | (0.7) | 59.9 | 0.3 |
| வரிக்கு முன்னான இலாபம் (பெறுமதிசேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, நிதியியல் சேவைகள் மீதான ஏனைய வரிகள் மற்றும் கூட்டாண்மை வரிக்கு முன்னாக) | 692.6 | 3.3 | 744.4 | 3.1 |
| பெறுமதிசேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் நிதியியல் சேவைகள் மீதான ஏனைய வரி | 150.6 | 0.7 | 161.2 | 0.7 |
| கூட்டாண்மை வரி | 217.8 | 1.0 | 214.4 | 0.9 |
| வரிக்குப் பின்னான இலாபம் | 324.2 | 1.6 | 368.8 | 1.5 |

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி





கட்டணத்தின் அடிப்படையிலமைந்த வருமானம், வர்த்தகத்திலிருந்தான தேறிய ஈட்டல்கள் மற்றும் ஏனைய தேறிய தொழிற்பாட்டு வருமானம் என்பவற்றில் முறையே ரூ. 25.1 பில்லியன், ரூ. 22.3 பில்லியன் மற்றும் ரூ. 34.1 பில்லியனால் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் ஆண்டு காலப்பகுதியில் வட்டியல்லாத வருமானத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்திற்குப் பங்களித்தன. மேலும், முதன்மையாக ஊழியர் செலவுகளில் ரூ. 24.4 பில்லியனால் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக வட்டியல்லாத செலவுகள் ரூ. 48.9 பில்லியனால் அதிகரித்த வேளையில், கடன்களுக்கான பெறுமதியிழப்பு மற்றும் ஏனைய நடடங்கள் 2025 காலப்பகுதியில் ரூ. 216.3 பில்லியனால் அதிகரித்தன. இதற்கமைய, ஒழுங்குமுறை அறிக்கையிடலின் (கணக்காய்வு செய்யப்படாத) அடிப்படையில் துறையானது 2025இல் ரூ. 583.2 பில்லியன் கொண்ட வரிக்கு முன்னரான இலாபமொன்றினை அறிக்கையிட்டமையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 41.2 பில்லியன் தொகையிலான அதிகரிப்பொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. மேலும், வங்கித்தொழில் துறையின் வரிக்குப் பின்னரான இலாபமானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 324.2 பில்லியனிலிருந்து 2025இல் ரூ. 368.8 பில்லியனிற்கு அதிகரித்து, 13.7 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.

வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை விகிதங்கள் 2024 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் சிறியளவில் வீழ்ச்சியடைந்தமையானது இலாப வளர்ச்சியில் ஏற்பட்ட மிதமொன்றினைக் குறித்துக்காட்டியது. வரிக்கு முன்னரான சொத்துக்கள் மீதான வருவாயானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 2.6 சதவீதத்திலிருந்து 2025

இறுதியில் 2.4 சதவீதத்திற்கு சிறிதளவு குறைவடைந்த வேளையில் பங்குரிமை மீதான வருவாயானது குறித்த அதே காலப்பகுதியில் 17.4 சதவீதத்திலிருந்து 16.6 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. மேலும், வங்கித்தொழில் துறையின் தேறிய வட்டி எல்லையும் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 4.4 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 4.3 சதவீதத்திற்குச் சிறிதளவு குறைவடைந்தது. மேலும், தேறிய வட்டி வருமானம் மற்றும் வட்டியல்லாத வருமானம் என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பின் முக்கிய காரணமாக, வினைத்திறன் விகிதமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 45.3 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 38.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையினால் குறித்துக்காட்டப்பட்டவாறு, துறையின் வினைத்திறனானது அதிகரித்தது.

வங்கித்தொழில் துறையானது 2025 காலப்பகுதியில் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமாந்தன்மைத் தேவைப்பாடுகளுடன் தொடர்ந்தும் இணங்கியொழுகியது. ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க கொடுகடன் விரிவாக்கத்தினால் உந்தப்பட்டு இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் முதன்மைக் காரணமாக, துறையின் மொத்த மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் மற்றும் அடுக்கு 1 மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் என்பன முறையே 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 20.3 சதவீதம் மற்றும் 16.7 சதவீதம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் முறையே 17.9 சதவீதத்திற்கும் 14.6 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, 2025 காலப்பகுதியில் சவால்மிக்க வியாபார நிலைமைகளிலிருந்து தோற்றம்பெற்ற சாத்தியமான நடடங்களினை உள்ளீட்பதற்கு வங்கிகள் உயர் தரத்திலான மூலதனத்தினைத் திரட்டின. இதற்கமைய, 2025 காலப்பகுதியில் ரூ. 102.3 பில்லியன் தொகையினால்





அட்டவணை 2.6
வங்கித்தொழில் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல்
மூலதனத்தின் உள்ளமைப்பு

| விடயம் | ரூபில் | | உள்ளமைப்பு (%) | |
|---|----------------|----------------|----------------|--------------|
| | 2024 (அ) | 2025 (ஆ) | 2024 (அ) | 2025 (ஆ) |
| அடுக்கு I: மூலதனம் | 1,640.5 | 1,717.0 | 100.0 | 100.0 |
| பங்கு மூலதனம் | 416.2 | 422.7 | 25.4 | 24.6 |
| நியதி ஒதுக்கு நிதிகள் | 100.6 | 101.3 | 6.1 | 5.9 |
| நிறுத்தி வைத்திருக்கப்பட்ட இலாபங்கள் | 812.4 | 914.7 | 49.5 | 53.3 |
| பொது மற்றும் ஏனைய ஒதுக்குகள் | 372.7 | 373.0 | 22.7 | 21.7 |
| ஏனையவை | 83.8 | 78.6 | 5.1 | 4.6 |
| ஒழுங்குமுறைப்படுத்தல் சீராக்கங்கள் | (145.2) | (173.4) | (8.9) | (10.0) |
| அடுக்கு II: மூலதனம் | 345.6 | 387.4 | 100.0 | 100.0 |
| மீளமதிப்பீட்டு ஒதுக்குகள் | 52.6 | 52.9 | 15.2 | 13.7 |
| கீழ்மட்ட தவணைப்படுகடன் | 196.8 | 217.7 | 56.9 | 56.2 |
| பொது ஏற்பாடுகள் மற்றும் ஏனையவை | 97.9 | 118.9 | 28.3 | 30.7 |
| ஒழுங்குமுறைப்படுத்தல் சீராக்கங்கள் | (1.7) | (2.2) | (0.5) | (0.6) |
| மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தளம் | 1,986.2 | 2,104.3 | | |

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

நிறுத்திவைக்கப்பட்ட இலாபங்களில் ஏற்பட்ட அதிகரிப்பொன்றின் ஊடாக அடுக்கு 1 மூலதனத்தினை வங்கிகள் அதிகரித்தன. மேலும், 2025 காலப்பகுதியில் உரிமை வழங்கல்கள் மற்றும் குறித்த சில அடுக்கு 2 சாதனங்களின் வழங்கல்கள் என்பன ஊடாக வங்கிகள் மூலதனத்தினை அதிகரித்தன. இதன் விளைவாக, வங்கித்தொழில் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனமானது ஆண்டு காலப்பகுதியில் 6.0 சதவீத வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்ததுடன் இதில் அடுக்கு 1 மூலதனமானது 64.7 சதவீத அதிகரிப்பொன்றிற்கு வகைகூறியது. மேலும், ஆண்டிறுதிக் கணக்காய்வு செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தொகைகள் கணக்காய்வு செய்யப்பட்ட இலாபங்களின் உள்ளடக்கத்துடன் மேலும் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2.2. வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறை

நிதிக் கம்பனிகள்

நிதிக் கம்பனிகள் துறையானது அதன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்ததுடன், 2025 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு கொடுகடன் விரிவாக்கத்தினைப் பதிவுசெய்த வேளையில், ஆண்டு முழுவதும் போதியளவிலான மூலதனம்

மற்றும் திரவத்தன்மைத் தாங்கியிருப்புக்கள் என்பவற்றுடன் தாக்குப்பிடிக்குந்தன்மையினைத் தொடர்ந்தும் கொண்டிருந்தது. துறையானது மொத்தச் சொத்துக்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்களின் நியதிகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. மேலும், கட்டம் 3 கடன்களின் குறைப்பொன்றுடன் இணைந்த குறிப்பிடத்தக்க கொடுகடன் விரிவாக்கமானது நிதிக் கம்பனிகள் துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதம் குறைவடைந்தமைக்கு முக்கிய காரணமாயமைந்தது. 2025 ஆண்டு இறுதியளவில், துறையானது 32 நிதிக் கம்பனிகளைக்¹ கொண்டிருந்ததுடன் மொத்த நிதியியல் துறைச் சொத்துக்களின் 6.8 சதவீதத்திற்கு வகைகூறியது. 1,998 கிளைகள் காணப்பட்டதுடன், அவற்றில் 1,333 கிளைகள் (66.7%) மேல் மாகாணத்திற்கு வெளியே அமைந்திருந்தமையானது துறையின் பரந்தளவிலான பிரதேச ரீதியிலான விரிவாக்கத்தினைப் பிரதிபலித்தது. மூன்று ஆண்டுகளிலான நிறைவேற்றல் காலப்பகுதியொன்றுடன் மிகவும் தாக்குப்பிடிக்கக்கூடிய நிதிக் கம்பனிகள் துறையொன்றினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட நிதிக் கம்பனிகளின் ஒருங்கிணைப்பிற்கான முதன்மைத் திட்டத்தின் கட்டம் IIஇற்கான திருத்தப்பட்ட கட்டமைப்பானது 2025 மாச்ச 31 தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்டது.

நிதிக் கம்பனிகள் துறையின் சொத்துத் தளமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 13.7 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ஆண்டிற்காண்டு 44.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. முக்கியமாக துறையின் மொத்தச் சொத்துக்களில் 80.2 சதவீதத்திற்கு வகைகூறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலிலான குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினால் சொத்து வளர்ச்சியானது உந்தப்பட்டது. துறையின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 22.6 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ஆண்டிற்காண்டு 56.0 சதவீதத்தினால் அதிகரித்தது. நிதிக் குத்தகைகள் மற்றும் வாகனக் கடன்கள் துறையின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களில் 64.1 சதவீதத்திற்கு வகைகூறியதுடன், அதனைத்தொடர்ந்து

¹ 1498 பிளான்ஸ் லிமிடெட் நீங்கலாக (1499 பிளான்ஸ் லிமிடெட்டின் ஒடுக்குதானது நிதிமன்றத்தின் மேற்பார்வைக்குட்பட்டு முன்னெடுக்கப்படுமென கொழும்பு வந்தக மேல் நிதிமன்றமானது 2023.12.15 அன்று கட்டளையிட்டது).

2

அட்டவணை 2.7
நிதிக்கம்பனிகள் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளமைப்பு

| விடயம் | 2024 (அ) | | 2025 (ஆ) | | மாற்றம் (%) | |
|---|----------------|--------------|----------------|--------------|-------------|-------------|
| | ரூ.பில் | பங்கு (%) | ரூ.பில் | பங்கு (%) | 2024 | 2025 |
| சொத்துக்கள் | | | | | | |
| கடன்கள் மற்றும் முற்பணங்கள் (தேறிய) | 1,428.3 | 74.1 | 2,227.9 | 80.2 | 22.6 | 56.0 |
| முதலீடுகள் | 352.2 | 18.3 | 375.0 | 13.5 | (8.7) | 6.5 |
| ஏனையவை (இ) | 147.9 | 7.7 | 173.8 | 6.3 | 2.0 | 17.5 |
| பொறுப்புக்கள் | | | | | | |
| வைப்புக்கள் | 1,056.4 | 54.8 | 1,265.2 | 45.6 | 13.0 | 19.8 |
| கடன் பெறுகைகள் | 305.4 | 15.8 | 849.3 | 30.6 | 15.3 | 178.1 |
| மூலதன நிதிகள் | 468.2 | 24.3 | 531.0 | 19.1 | 13.6 | 13.4 |
| ஏனையவை | 98.4 | 5.1 | 131.3 | 4.7 | 17.7 | 33.4 |
| மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள் | 1,928.4 | 100.0 | 2,776.7 | 100.0 | 13.7 | 44.0 |

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) காசு மற்றும் வங்கி மீதிகள், நிலையான சொத்துக்கள் மற்றும் பயன்பாட்டுமொசு சொத்து என்பவற்றை பிரதானமாக கொண்டுள்ளது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்கள் 2025 இறுதியில் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களில் 20.9 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தின. நிதிக்குத்தகைகள் மற்றும் வாகனக் கடன்கள் மற்றும் தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்கள் என்பன 2025 இறுதியில் முறையே 56.3 சதவீத மற்றும் 64.1 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. துறையின் முதலீட்டுச் சொத்துப்பட்டியலானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.7 சதவீத சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 6.5 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு அடிப்படையொன்றில் அதிகரித்தது.

வாடிக்கையாளர் வைப்புக்கள் நிதிக்கம்பனிகள் துறைக்கான முக்கிய நிதியிடல் மூலமாகத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, 45.6 சதவீதத்திற்கு வகைகூறியதனைத் தொடர்ந்து, கடன்பெறுகைகள் 30.6 சதவீதமாக விளங்கின. துறையின் மொத்த வைப்புக்கள் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 13.0 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 19.8 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு வளர்ச்சியடைந்தன. அதேவேளை, துறையின் கடன்பெறுகைகள் 2025 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து, 2025 இறுதியில் 178.1 சதவீத ஆண்டிற்காண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. முக்கியமாக, துறையின் கடன்பெறுகைகளானவை தவணைக் கடன்கள்


மற்றும் பிணையமாக்கல் கடன்கள் என்பவற்றினால் உந்தப்பட்டு, 2025 இறுதியிலுள்ளவாறு மொத்தக் கடன்பெறுகைகளின் 81.0 சதவீதத்திற்கு வகைகூறின.

மொத்த கட்டம் 3 கடன்கள் விகிதமானது 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 11.5 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 6.1 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. மேலும், தேறிய கட்டம் 3 கடன்கள் விகிதமும் 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 6.5 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 3.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில், துறையானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 43.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் கட்டம் 3 கடன்களிற்காக 47.8 சதவீத பெறுமதியிழப்புக் காப்பு விகிதமொன்றினை அறிக்கையிட்டது.

துறையானது 2025 ஆண்டு முழுவதும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டிலும் பார்க்க நன்கு மேலாக திரவத்தன்மையினைப் பேணியது. துறையில் கிடைப்பனவாகவுள்ள ஒட்டுமொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மைச் சொத்துக்களானவை குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைப்பாடான ரூ. 152.0 பில்லியனிற்கெதிராக, 2025 இறுதியளவில் ரூ. 226.4 பில்லியனாக விளங்கி, 2024இன் இறுதியளவில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 105.1 பில்லியன் திரவத்தன்மை மிகையுடன் ஒப்பிடுகையில், 2025 இறுதியளவில் ரூ. 74.3 பில்லியன் திரவத்தன்மை மிகையொன்றினைப் பதிவுசெய்தது.

தேறிய வட்டி வருமானத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் பெறுமதியிழப்பின் மீள்திரும்பல் என்பவற்றினால் உந்தப்பட்டு துறையின் வரிக்குப்

வரைபடம் 2.4
சாதனங்கள் வாரியான மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் (தேறிய)






பின்னரான இலாபமானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 59.0 பில்லியனிலிருந்து 2025இல் ரூ. 88.5 பில்லியனிற்கு அதிகரித்து, 49.9 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைக் குறித்துக்காட்டியது. சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மீதான வருவாய் என்பவற்றின் வளர்ச்சியானது முறையே 2024இல் பதிவுசெய்யப்பட்ட 6.0 சதவீதத்துடனும் 13.3 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் 2025இல் முறையே 6.7 சதவீதத்திற்கும் 17.5 சதவீதத்திற்கும் அதிகரித்தமையானது இலாபத்தன்மையின் வளர்ச்சியினைப் பிரதிபலித்தது. வினைத்திறன் விகிதமானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட 51.1 சதவீதத்திலிருந்து 2025இல் 46.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையானது துறையின் தொழிற்பாட்டு ரீதியிலான வினைத்திறனில் ஏற்பட்ட மேம்பாடொன்றினைக் குறித்துக்காட்டியது.

துறையின் மூலதனத் தளமானது 2025 காலப்பகுதியில் ரூ. 84.0 பில்லியனினால் அதிகரித்து 2025 இறுதியளவில் ரூ. 442.4 பில்லியனை அடைந்ததுடன், 23.4 சதவீத வளர்ச்சியொன்றினை 2025 இறுதியில் பதிவுசெய்தது. ஒரு நிதிக் கம்பனியானது² குறைந்தபட்ச மைய மூலதனத் தேவைப்பாட்டுடன் மற்றும்/அல்லது மூலதனப் போதுமாந்தன்மைத் தேவைப்பாடுகளுடன் ஆண்டு காலப்பகுதியில் இணங்கியொழுக்கவில்லை. முக்கியமாக, அதிகரித்தளவிலான கடன்வழங்கல் நடவடிக்கைகளானவை அதிகரித்தளவிலான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களிற்கு வழிவகுத்ததன் காரணமாக துறையின் அடுக்கு 1 மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் மற்றும் மொத்த மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் என்பன 2024 இறுதியில்

2 நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளைத் தொடர்ச்சியாக மீறுகின்ற/முரண்படுகின்ற இந்நிதிக் கம்பனிக்கு ஏதிராகத் தீயான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 இறுதியில் துறையின் மொத்தச் சொத்துக்களில் 0.2 சதவீதத்திற்கு மாத்திரமே இந்நிதிக் கம்பனி வகைகூறியது.



பதிவுசெய்யப்பட்ட முறையே 20.5 சதவீதத்துடனும் 21.3 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் முறையே 17.3 சதவீதத்திற்கும் 18.7 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தன.

முதனிலை வணிகர் கம்பனிகள்

2025இன் இறுதியளவில், முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட ஐந்து உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகளிற்கு மேலதிகமாக அரச பிணையங்கள் சந்தையில் முதனிலை வணிகர்களாக ஐந்து³ தனியான முதனிலை வணிகர் கம்பனிகள் செயற்பட்டன. முதனிலை வணிகர் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 9.7 சதவீத வளர்ச்சியொன்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 13.9 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்ததுடன் ரூ. 338.5 பில்லியனை அடைந்தன. அரச பிணையங்களின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியலானது 2024 இறுதியளவில் பதிவுசெய்யப்பட்ட 5.7 சதவீத வளர்ச்சியொன்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் 11.6 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்ததுடன் ரூ. 309.9 பில்லியனை எட்டியது.

முதனிலை வணிகர் கம்பனிகள் 2025இல் ரூ. 8.2 பில்லியனிலான வரிக்குப் பின்னரான இலாபமொன்றினைப் பதிவுசெய்தமையானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 13.7 பில்லியனிலிருந்தான குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினை எடுத்துக்காட்டியது. இலாபத்தன்மையில் ஏற்பட்ட இக்குறைவானது சந்தைப் பெறுமதியில் அளவிடப்படுகின்ற இலாபம் மற்றும் நட்டத்தினூடாக, வர்த்தகத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் நிதியியல் சொத்துக்களின் மீது ஏற்பட்ட உயர்ந்தளவிலான மீள்மதிப்பீட்டு நட்டங்களுடன் இணைந்து, வர்த்தக ஈட்டல்களில் ஏற்பட்ட குறைவொன்றினால் முதன்மையாக உந்தப்பட்டது. மேலும், முதனிலை வணிகர் கம்பனிகளின் சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மீதான வருவாய் என்பன 2024 இறுதியளவில் பதிவுசெய்யப்பட்ட முறையே 8.4 சதவீதத்திலிருந்தும் 32.8 சதவீதத்திலிருந்தும் 2025 இறுதியளவில் முறையே 4.0 சதவீதத்திற்கும் 17.8 சதவீதத்திற்கும் குறைவடைந்தன.

3 என்றஸ்ட் செக்யூரிட்டீஸ் பிஎல்சி (முதலாந்தர ஏலங்களில் அரசாங்கப் பிணையங்களில் பங்கேற்பதானது 2017 யூலை 24இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. கடன்தருந் ஒடுக்குதலொன்று பிணையுறுதியற்ற முதலீட்டாளர்களிரொருவரினால் தொடுக்கப்பட்டதுடன் 2022 யூன் 17 அன்று ஒடுக்குதல் கட்டளை ந்திமன்றத்தினால் வழங்கப்பட்டது. இருப்பினும், ஒடுக்குதல் வழக்கு ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளின் காரணமாக ந்திமன்றங்களில் நிலுவையிலுள்ளது) மற்றும் டீர்டெட் ஜுவல் நெசரீஸ் லிமிடெட் (ஃயபாரமானது ஆரம்பத்தில் 2017 யூலை 06 அன்று இடைநிறுத்தப்பட்டதுடன் 2026 சனவரி 05 இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் மேலும் 6 மாத காலப்பகுதிக்கு ந்திக்கப்பட்டது) ந்திக்கலாக.

முதலிலை வணிகர் கம்பனிகளின் மொத்த பங்குரிமை மூலதனமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 2.9 சதவீத ஆண்டிற்காண்டு சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 5.2 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு குறைவடைந்து, ரூ. 41.4 பில்லியனை எட்டியது. மேலும், முதலிலை வணிகர் கம்பனிகளின் இடநேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை விகிதமானது 2024 இறுதியளவில் பதிவுசெய்யப்பட்ட 18.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் 16.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், இவ்விகிதமானது 10 சதவீத குறைந்தபட்சத் தேவைப்பாட்டிலும் பார்க்க நன்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் அனைத்து முதலிலை வணிகர் கம்பனிகளும் மைய மூலதனத்தினை ஒழுங்குமுறைப்படுத்தல் குறைந்தபட்சத் தேவைப்பாட்டிற்கு மேலாகப் பேணின.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பவற்றிற்கான முதலிலை ஏலங்களில் முதலிலை வணிகர் கம்பனிகளின் பங்கேற்பானது 2025 காலப்பகுதியில் வெற்றிகரமான விலைக்குறிப்பீடுகளின் அடிப்படையில் தளம்பல்மிக்க செயலாற்றமொன்றினைக் காட்டியது. முதலிலை வணிகர் கம்பனிகளின் அரச பிணையங்களில் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் (பெறுமதியின் அடிப்படையில்) 2025இல் 25.1 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு குறைவடைந்து, ரூ. 14,074.3 பில்லியனிற்குச் சரிவடைந்தது. மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள் 2025 காலப்பகுதியில் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களின் 73.8 சதவீதத்திற்கு வகைகூறின. மேலும், 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் இரண்டாந்தரச் சந்தை உடனடிக் கொள்வனவுகள் 1.9 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்த வேளையில், உடனடி விற்பனைகள் 35.2 சதவீதத்தினால் குறைவடைந்தன.


உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள்

உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள் துறையானது நான்கு கம்பனிகளைக் கொண்டுள்ளதுடன் 2025 இறுதியளவில் அதன் சொத்துத் தளமானது 29.8 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றினை அறிக்கையிட்டு, ரூ. 19.2 பில்லியனை எட்டியது. மொத்தச் சொத்துக்களில் 69.3 சதவீதத்திற்கு

வகைகூறிய நுண்பாகக் கடன்கள் 22.8 சதவீத வளர்ச்சியொன்றினைக் குறித்துக்காட்டி, 2024 இறுதியளவில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 10.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் ரூ. 13.3 பில்லியனை எட்டின. துறையின் மொத்த வைப்புத் தளமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 1.1 பில்லியனிலிருந்து 2025 இறுதியில் ரூ. 1.7 பில்லியனிற்கு விரிவடைந்து, 2025 காலப்பகுதியில் 51.7 சதவீத வளர்ச்சியொன்றினைக் குறித்துக்காட்டியது. துறையின் மைய மூலதன மட்டமானது 2025 இறுதியளவில் ரூ. 4.0 பில்லியனாகக் காணப்பட்டதுடன் அனைத்து உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளும் மைய மூலதனம் மீதான குறைந்தபட்ச முன்மதியுடைய ஒழுங்குமுறைப்படுத்தல்களுடன் இணங்கியொழுகின.

கூறு நம்பிக்கைகள்

கூறு நம்பிக்கைத்துறையானது முகாமைத்துவத்தின் கீழுள்ள சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பொன்றுடன் 2025இல் மிதமடைந்த வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. தொழிற்பாட்டிலுள்ள கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கையானது 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 90இலிருந்து 2025 இறுதியில் 95இற்கு அதிகரித்த வேளையில், கூறு நம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகளின் எண்ணிக்கை 2024 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 16ஆக மாற்றமின்றித் தொடர்ந்தும் காணப்பட்டது. வழங்கப்பட்ட கூறுகளின் எண்ணிக்கையானது 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 15,859 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 17,432 மில்லியனிற்கு அதிகரித்தது. மேலும், கூறு உடைமையாளர்களின் மொத்த எண்ணிக்கை 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 114,898இலிருந்து 2025 இறுதியில் 144,093இற்கு அதிகரித்தது. கூறு





நம்பிக்கைகள் மொத்தச் சொத்துக்கள் 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட ரூ. 547.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ரூ. 588.5 பில்லியனிற்கு 7.5 சதவீதத்தினால் அதிகரித்தன. பணச் சந்தை நிதியங்கள் மற்றும் வருமான நிதியங்கள் என்பன கூறு நம்பிக்கைகள் நிதியங்களின் அநேகமான பகுதிக்கு வகைகூறி, 2025 இறுதியில் தொழில் துறையின் 80.3 சதவீதத்தினைக் கூட்டிணைந்து பிரதிநிதித்துவப்படுத்தின. மொத்த முதலீடுகளின் சதவீதமொன்றாகக் கூறு நம்பிக்கைகளின் மூலம் அரசு பிணையங்களில்⁴ மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுப் பங்கானது 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 68.9 சதவீதத்திலிருந்து 2025 இறுதியில் 41.1 சதவீதத்திற்குக் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. மேலும், கூறு நம்பிக்கை மொத்த முதலீடுகளின் பங்கொன்றாக பங்குரிமையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 5.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 10.7 சதவீதத்திற்கு உயர்வடைந்த வேளையில், மொத்த முதலீடுகளின் பங்கொன்றாக ஏனைய முதலீடுகள் 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 25.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 48.2 சதவீதத்திற்குக் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது.

காப்புறுதித் துறை⁵

துறையின் இலாபத்தன்மை சுருக்கமடைந்த போதிலும் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் மற்றும் சொத்துக்கள் என்பவற்றில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியினால் ஆதரவளிக்கப்பட்டு, காப்புறுதித் துறையானது 2025இல் விரிவடைந்தது. துறையானது நீண்டகால காப்புறுதிக் கம்பனிகளாகத் தொழிற்படுகின்ற 15 கம்பனிகளையும் பொதுக் காப்புறுதிக் கம்பனிகளாகத் தொழிற்படுகின்ற 14 கம்பனிகளையும் உள்ளடக்கியிருந்தது. மேலும், 2025 இறுதியில் 83 காப்புறுதித் தரகுக் கம்பனிகள் தொழிற்பாட்டில் இருந்தன.

காப்புறுதித் துறையானது 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. ஆண்டு காலப்பகுதியில், நீண்டகால மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத்துறைகளின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமானது முறையே 23.5 சதவீதத்தினாலும் 13.1 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்தது. அதேவேளை,

நீண்டகால காப்புறுதித் துணைத்துறையின் சொத்துக்கள் 14.6 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு வளர்ச்சியடைந்த வேளையில், பொதுக் காப்புறுதித் துணைத்துறையின் சொத்துக்களும் 2024இல் அவதானிக்கப்பட்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் 25.5 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு அதிகரித்தன. இதற்கமைய, காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்கள் 2025 இறுதியளவில் ஆண்டிற்காண்டு 17.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன.

2025 காலப்பகுதியில் பொது மற்றும் நீண்டகால காப்புறுதித் துணைத்துறைகளின் வரிக்கு முன்னரான இலாபமானது முறையே 9.9 சதவீதத்தினாலும் 0.6 சதவீதத்தினாலும் சுருக்கமடைந்தது. இதற்கமைய, நீண்டகால காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத்துறைகளின் சொத்துக்கள் மீதான வருவாயானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 3.7 சதவீதத்துடனும் 7.8 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் முறையே 3.3 சதவீதத்திற்கும் 6.4 சதவீதத்திற்கும் தேய்வடைந்தன. அதேவேளை, நீண்டகால மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத்துறைகளின் கோரல்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் முறையே 25.1 சதவீதத்தினாலும் 9.6 சதவீதத்தினாலும் அதிகரித்தன. டித்வா புயலினால் ஏற்பட்ட காப்புறுதிக் கோரல்கள் பொதுக் காப்புறுதித் துணைத்துறையில் கணிசமானளவிலானதாகக் காணப்படுவதுடன் வாகனமல்லாக் கோரல்கள் மொத்தக் கோரல் பெறுமதியில் பெரும்பகுதிக்கு வகைகூறுகின்றன.

2025 இறுதியிலுள்ளவாறு, நீண்டகால மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத்துறைகளின் மூலதன போதுமாந்தன்மை வீழ்ச்சியடைந்த போதிலும், அவை குறைந்தபட்சத் தேவைப்பாட்டிற்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. இதற்கமைய, நீண்டகால மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத்துறைகளின் மூலதனப் போதுமாந்தன்மை விகிதமானது 2024 இறுதியளவில் பதிவுசெய்யப்பட்ட முறையே 338.0 சதவீதத்திலிருந்தும் 322.0 சதவீதத்திலிருந்தும் 2025 இறுதியளவில் முறையே 327.0 சதவீதத்திற்கும் 230.6 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தது. மேலும், நீண்டகால மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத்துறைகளின் மொத்தச் சொத்துக்களிற்கான மூலதனமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 0.19 மற்றும் 0.44 என்பவற்றுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் முறையே 0.18 மற்றும் 0.37 இற்குக் குறைவடைந்தது.

⁴ திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முற்கள் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு என்பவற்றினை அரசு பிணையங்கள் உள்ளடக்குகின்றன.

⁵ இப்பகுதியானது தேசிய காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின் மீள்காப்புறுதித் தொழிலினை உள்ளடக்குவதில்லை. மேலும், காப்புறுதித் துறை தொடர்பாக இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள தரவுகள் கணக்காய்வு செய்யப்படாதவையாகும்.

ஊழியர் சேமலாப நிதியம்

ஓய்வகால நிதியத் துறையின் மொத்தச் சொத்துக்களில் 80.5 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊழியர் சேமலாப நிதியமானது (நிதியம்) வரலாற்று ரீதியில் உயர்ந்தளவிலான தேறிய உறுப்பினர் பங்களிப்புக்கள் மற்றும் முதலீட்டு வருமானம் என்பவற்றுடன் 2025இல் தொடர்ந்து மேலும் விரிவடைந்தது. இதற்கமைய, நிதியத்தின் தேறிய பெறுமதியானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 4,375.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் ரூ. 4,942.9 பில்லியனிற்கு 13.0 சதவீதத்தினால் அதிகரித்தது. சமகாலத்தில், உறுப்பினர்களிற்கான மொத்தப் பொறுப்புடைமையும் இக்காலப்பகுதியில் 13.1 சதவீதத்தினால் அதிகரித்தது. 2025ஆம் ஆண்டிற்குக் கிடைக்கப்பெற்ற மொத்த உறுப்பினர் பங்களிப்புக்கள் ரூ. 270.8 பில்லியனிற்கு 15.6 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், உறுப்பினர்களிற்கும் அவர்களின் சட்டரீதியிலான வாரிசுகளிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட மீளளிப்பின் மொத்தத் தொகையானது ரூ. 176.0 பில்லியனிற்கு 6.4 சதவீதமளவினால் குறைவடைந்தது. இதற்கமைய, நிதியத்தின் தேறிய உறுப்பினர் பங்களிப்புக்கள் 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 46.3 பில்லியனிலிருந்து 2025இல் ரூ. 94.8 பில்லியனிற்கு அதிகரித்தன.

6 ஓய்வகால நிதியத் துறையானது ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், பொதுச்சேவை சேமலாப நிதியம் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய மற்றும் சேமலாப நிதியங்களை உள்ளடக்கியதாகும்.

அட்டவணை 2.8

ஊழியர் சேமலாப நிதியத்தின் ஐந்து ஆண்டுச் செயலாற்றச் சுருக்கம்

| விடயம் | 2021 | 2022 | 2023 | 2024 | 2025(அ) |
|---|---------|---------|---------|---------|---------|
| நிதியத்தின் தேறிய பெறுமதி (ரூ.பில்) | 3,166.1 | 3,459.9 | 3,886.7 | 4,375.7 | 4,942.9 |
| உறுப்பினர்களுக்கான மொத்த பொறுப்பு (ரூ.பில்) | 3,066.9 | 3,380.6 | 3,817.9 | 4,289.5 | 4,852.6 |
| மொத்த பங்களிப்புக்கள் (ரூ.பில்) | 165.7 | 194.6 | 210.6 | 234.4 | 270.8 |
| மொத்த மீளளிப்புக்கள் (ரூ.பில்) | 118.2 | 163.0 | 215.9 | 188.1 | 176.0 |
| தேறிய பங்களிப்பு (ரூ.பில்) | 47.5 | 31.6 | (5.3) | 46.3 | 94.8 |
| அங்கத்தவர் மீதிகளுக்கான வட்டிவீதம் (%) | 9.00 | 9.00 | 13.00 | 11.00 | 10.75 |
| அங்கத்தவர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை (மில்) | 20.3 | 21.0 | 21.5 | 22.2 | 22.2 |
| பங்களிக்கின்ற அங்கத்தவர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை (மில்) | 2.5 | 2.7 | 2.6 | 2.9 | 2.9 |

(அ) தற்காலிகமானது மூலம்: ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி

நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானமானது 2025இல் ரூ. 552.7 பில்லியனிற்கு வகைகூறி, 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 513.8 பில்லியனிலிருந்து 7.6 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. வட்டி வருமானமானது நிதியத்தின் முதன்மை வருமான மூலமாகத் தொடர்ந்து விளங்கி, 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 455.1 பில்லியனிலிருந்து 2025இல் ரூ. 506.9 பில்லியனிற்கு 11.4 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் அவதானிக்கப்பட்ட வலுவான செயலாற்றமும் உயர்ந்தளவிலான நியாயமான பெறுமதி ஈட்டல்கள் மற்றும் பங்கிலாப வருமானம் என்பன ஊடாக முதலீட்டு வருமானத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பங்களித்தது. நிதியமானது 2025இல் 0.6 சதவீத மொத்த வருமானத்திற்கான தொழிற்பாட்டுச் செலவின விகிதமொன்றினைப் பேணியது. 2025இல் உயர்ந்தளவிலான முதலீட்டு வருமானத்தின் காரணமாக நிதியத்தின் வரிச் செலவினமானது ரூ. 69.5 பில்லியனிற்கு அதிகரித்தது. 2025 இற்கான உறுப்பினர் நிலுவைகளின் மீது 10.75 சதவீத வட்டி வீதமொன்றிற்கு மத்திய வங்கியின் ஆளுகை சபையானது ஒப்புதலளித்தது.⁷

ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் சொத்துத் தளமானது 2025 இறுதியில் ரூ. 670.5 பில்லியனிற்கு ஆண்டிற்காண்டு அடிப்படையொன்றில் 14.4 சதவீதத்தினால் அதிகரித்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் முதலீடுகள் 2025 இறுதியளவில் ரூ. 640.3 பில்லியனிற்கு 10.2 சதவீதத்தினால் அதிகரித்தன. இம்முதலீடுகளில் 95.5 சதவீதமானது அரசாங்கப் பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டதுடன், இவை 2025 இறுதியில் 11.0 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு வளர்ச்சியடைந்து ரூ. 611.3 பில்லியனை எட்டின. ஊழியர் நம்பிக்கை நிதியமானது 2025இல் அதன் உறுப்பினர் நிலுவைகளின் மீது 10.1 சதவீத முதலீட்டின் மீதான வருவாயொன்றினை ஈட்டக்கூடியதாயிருந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 17.7 மில்லியன் உறுப்பினர் கணக்குகளில், 2.5 மில்லியன் கணக்குகள் மாத்திரமே 2025 இறுதியில் செயற்பாட்டில் இருந்தன. நிதியத்திற்குப் பங்களிக்கின்ற தொழில்துறைகளின் எண்ணிக்கையானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 80,008இலிருந்து 2025 இறுதியில் 84,491இற்கு அதிகரித்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த உறுப்பினர் நிலுவையானது 2025 இறுதியில் 3.2 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு அதிகரித்து, ரூ. 582.5 பில்லியனை அடைந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்தப் பங்களிப்புக்கள் 15.6 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு அதிகரித்தது, ரூ. 48.5

7 இல்லறமதி, தொழிற்துறைக்குப் பொறுப்பான மண்புரி அமைச்சரினதும் மற்றும் நிதித் துறைக்குப் பொறுப்பான மண்புரி அமைச்சரினதும் ஒப்புதலைப் பெறுவதற்குப்பட்டதாகும்.



பில்லியனை எட்டிய வேளையில், உறுப்பினர்களுக்குச் செலுத்தப்பட்ட மொத்த ஓய்வகால நன்மைகள் 9.4 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு குறைவடைந்து, 2025 காலப்பகுதியில் ரூ. 30.3 பில்லியனை அடைந்தன.

ஏனைய ஓய்வகால நிதியங்கள்

ஓய்வகால நிதியத் துறைச் சொத்துக்களின் 1.7 சதவீதத்திற்கு வகைகூறிய பொதுச் சேவை சேமலாப நிதியமானது 2025இல் தொடர்ந்து விரிவடைந்தது. நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் 2025 இறுதியில் 1.0 சதவீதத்தினால் ஆண்டிற்காண்டு சிறிதளவு வளர்ச்சியடைந்து, ரூ. 106.1 பில்லியனை எட்டியது. நிதியத்தின் செயற்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 2024 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 272,575 உடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 269,138 ஆகக் காணப்பட்டது. அதேவேளை, நிதியத்தின் மொத்த முதலீடுகள் முன்னைய ஆண்டின் இறுதியில் அறிக்கையிடப்பட்ட ரூ. 113.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் ரூ. 76.8 பில்லியனிற்கு 32.3 சதவீதத்தினால் குறைவடைந்தன. பொதுச் சேவைச் சேமலாப நிதியமானது அதன் முதலீடுகளில் 63.2 சதவீதத்தினை அரசு பிணையங்களில் முதலீடுசெய்த வேளையில், மொத்த உறுப்பினர் நிலுவைகள் மீதான வருவாய் வீதமானது 2025இல் 9.00 சதவீதமாக விளங்கியது.

ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் சேமலாப நிதியங்கள் 2025 இறுதியில் ஓய்வகால நிதியத் துறைச் சொத்துக்களின் 7.0 சதவீதத்திற்கு வகைகூறின. ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் சேமலாப நிதியங்களினால் உள்ளடக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 2025 இறுதியில் 104,710 ஆகக் காணப்படுமென மதிப்பிடப்பட்டது. மேலும், நிதியங்களின் மொத்தச் சொத்துக்கள் 2025 இறுதியில் ரூ. 433.3 பில்லியனிற்கு அதிகரித்த வேளையில், மொத்த முதலீடுகளும் அதே காலப்பகுதியின் இறுதியில் ரூ. 308.5 பில்லியனிற்கு அதிகரித்தன.

2.3 நிதியியல் சந்தைகளின் செயலாற்றம்

உள்நாட்டுப் பணச் சந்தை

மத்திய வங்கியின் கணிசமானவிலான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் முதன்மையாக ஆதரவளிக்கப்பட்டு, 2025 ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் பணச் சந்தையின் ஒட்டுமொத்த திரவத்தன்மை நிலைமையானது மிகையாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பணச் சந்தையில் காணப்பட்ட ஒட்டுமொத்த மிகைத்

திரவத்தன்மைக்கு மத்தியில், திரவத்தன்மைப் பகிர்நதளிப்பானது சந்தைப் பங்கேற்பாளர்களிடையே சமச்சீரற்றுக் காணப்பட்டது. 2025 சனவரியின் போதான ஒரு சில தடவைகளைத் தவிர, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் ஊடாக மேலதிக திரவத்தன்மையினை வழங்குவதற்கு உள்நாட்டு பணச் சந்தையில் மத்திய வங்கி தலையிடவில்லை. மத்திய வங்கியின் தளர்வடைந்த நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைப் பிரதிபலித்து, பணச் சந்தையிலுள்ள வட்டி வீதக் கட்டமைப்பானது 2025இல் பரந்தளவில் தாழ்ந்து காணப்பட்டது. குறுங்காலச் சந்தை வட்டி வீதங்களின் நியதிகளில், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் ஆகிய இரண்டும் 2025 யூலை நடுப்பகுதி வரை ஓரிரவுக் கொள்கை வீதத்துடன் தொடர்ந்தும் பரந்தளவில் ஒத்திசைந்து காணப்பட்டன. இருப்பினும், திரவத்தன்மைப் பகிர்நதளிப்பில் நிலவிய சமச்சீரற்றதன்மைகளின் காரணமாக அதனைத் தொடர்ந்துவந்த மாதங்களில் பணச் சந்தை வட்டி வீதங்கள் படிப்படியாக அதிகரித்தன. 2025 இறுதியிலுள்ளவாறு, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் என்பன முறையே 8.04 சதவீதமாகவும் 8.06 சதவீதமாகவும் விளங்கிய வேளையில், அதன்பின்னர் ஓரளவு தளர்வடைதலொன்று ஏற்பட்டுள்ளது. பணச் சந்தை நடவடிக்கைகளின் நியதிகளில், அழைப்புப் பண மற்றும் மீள்கொள்வனவுச் சந்தைகள் ஆகிய இரண்டும் அதிகரித்தளவிலான கொடுக்கல்வாங்கல் அளவுகளுடன் உயர்ந்தளவிலான நடவடிக்கையினை அறிக்கையிட்டன.

உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை

உள்நாட்டு வங்கிகளிற்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்றினைக் கொண்டிருந்தமையானது வலுவடைந்த சந்தை நம்பிக்கை மற்றும் அதிகரித்தளவிலான பங்கேற்பு என்பவற்றினைப் பிரதிபலித்தது. இதற்கமைய, உள்நாட்டு வங்கிகளிற்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் வர்த்தகப்படுத்தல் அளவுகள் 2024இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 16.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 19.6 பில்லியனிற்கு 20.2 சதவீதத்தினால் அதிகரித்தன. இவ்வபிவிருத்திகளிற்கு மத்தியில், நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த செலாவணி

வீத அமைப்பின் கீழ், விஞ்சியளவிலான செலாவணி வீத தளம்பலினைக் கட்டுப்படுத்துகின்ற வேளையில் அலுவல்சார் வெளிநாட்டு ஒதுக்குகளினைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பதற்குமாக உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கி தலையிட்டது. இதற்கமைய, 2025 காலப்பகுதியில், மத்திய வங்கியானது பெறுமதித் திகதியின் அடிப்படையொன்றில் ஐ.அ.டொலர் 2,100.4 மில்லியனை உள்ளீர்த்த வேளையில் சந்தைக்கு ஐ.அ.டொலர் 108.0 மில்லியனை வழங்கல் செய்தமையானது பெறுமதித் திகதியின் அடிப்படையொன்றில் ஐ.அ.டொலர் 1,992.4 மில்லியன் தேறிய கொள்வனவுகளைத் தோற்றுவித்தது. பரஸ்பர பரிமாற்றல் கொடுக்கல்வாங்கல்களுடன் இணைந்து, இத்தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் ஆண்டு காலப்பகுதியில் வெளிநாட்டு ஒதுக்குத் தாங்கியிருப்புக்களின் வலுவடைதலிற்குப் பாங்களித்தன.

அரசு பிணையங்கள் சந்தை

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் மீதான முதலாந்தரசு சந்தை விளைவு வீதங்கள் 2025இன் முற்பகுதியில் சீராக வீழ்ச்சியடைந்ததுடன் அதன்பின்னர் தொடர்ந்தும் பரந்தளவில் உறுதியாகக் காணப்பட்டன. சாதகமான பேரண்டிப்பொருளாதார நிலைமைகள், வலுவான இறைச் செயலாற்றம் மற்றும் இறைத் தாங்கியிருப்பு நிதியங்களின் பேணுகை என்பன ஏலங்களில் உறுதியான விளைவு வீதங்களிற்குப் பாங்களித்தன. வலுவான தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சிக்கு மத்தியிலும் முதலீட்டாளர் கேள்வியானது 2025 ஆண்டு முழுவதும் தொடர்ந்தும் வலுவாகக் காணப்பட்டது. மேலும், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பவற்றின் முதலாந்தரசு சந்தை வழங்கல்கள் 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 10.5 ரில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் ரூ. 7.7 ரில்லியனிற்கு குறைவடைந்தன. இதற்கமைய, வழங்கல்களில் ஏற்பட்ட குறைவுடன் இசைந்து செல்லும் விதத்தில் மொத்த வெளிநின்ற திறைசேரி உண்டியல்கள் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 4.1 ரில்லியனிலிருந்து 2025 இறுதியில் ரூ. 3.1 ரில்லியனிற்குச் சுருக்கமடைந்தன. இருப்பினும், வெளிநின்ற திறைசேரி முறிகள் 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 14.1 ரில்லியனிலிருந்து 2025 இறுதியளவில் ரூ. 15.6 ரில்லியனிற்கு அதிகரித்ததுடன் அதன்மூலம், வெளிநின்ற அரசு பிணையங்களின் முதிர்வுத் தோற்றுப்பாட்டில் நீட்சியொன்றினைத் தோற்றுவித்தது.

தாழ்ந்தளவிலான வர்த்தகப்படுத்தல் அளவுகளுக்கு மத்தியில் முதலாந்தரசு சந்தையில் ஏற்பட்ட அசைவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில், இரண்டாந்தரசு சந்தை விளைவு வீத வேளையானது 2024 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியளவில் கீழ்நோக்கி நகர்ந்தது. மேலும், 10-ஆண்டு மற்றும் 91-நாள் முதிர்வுகளுக்கு இடையிலான பரவலானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 285 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 2025 இறுதியளவில் 309 அடிப்படைப் புள்ளிகளிற்கு விரிவடைந்தது. அதேவேளை, இரண்டாந்தரசு சந்தை நடவடிக்கைகள் 2025இன் பின்னரைப்பகுதியில் குறைவடைந்தன. இதற்கமைய, ஆண்டின் பின்னைய அரைப்பகுதியில் அவதானிக்கப்பட்ட குறைந்தளவிலான வர்த்தகப்படுத்தலினால் உந்தப்பட்டு சராசரி மொத்தப் புரள்வு விகிதமானது⁸ 2024இல் பதிவுசெய்யப்பட்ட 37.2 சதவீதத்திலிருந்து 2025இல் 26.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசு பிணையங்களிற்கான இரண்டாந்தரசு சந்தையில் நாளாந்த சராசரி வர்த்தகப்படுத்தல் அளவானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 26.9 பில்லியனிலிருந்து 2025இல் 20.9 பில்லியனிற்கு வீழ்ச்சியொன்றினைக் குறித்துக்காட்டியது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் என்பவற்றிற்கான வெளிநாட்டு முதலீட்டாளர் கேள்வியானது 2025 காலப்பகுதியில் மேம்பட்டது. இதற்கமைய, 2024இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 178.9 மில்லியன் தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில் 2025இல் ஐ.அ.டொலர் 247.9 மில்லியன் தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சலொன்று பதிவுசெய்யப்பட்டது. மேலும், விளைவு வீதங்கள் தொடர்ந்தும் உறுதியாகக் காணப்பட்டமையினால் அநேகமான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் திறைசேரி முறிகளை நோக்கி நகர்ந்திருந்தன. இருப்பினும், 2025 இறுதியளவில், மொத்தத் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளின் உடைமைகளில் வெளிநாட்டு உடைமைகள் 0.8 சதவீதமாகத் தொடர்ந்தும் காணப்பட்டன.

பங்குரிமைச் சந்தை

2025 காலப்பகுதியில், குறிப்பிடத்தக்க மூலதனப் பெறுமதியுயர்வு மற்றும் சந்தை விலைச் சுட்டெண்களின் நேர்க்கணிய அசைவுகள் என்பவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டு, பங்குரிமைச் சந்தையானது மேல்நோக்கிய போக்கொன்றினை நிலைநிறுத்தியது. 2024இன் பிற்பகுதியில் நிறுவப்பட்ட உத்வேகத்தின் அடிப்படையில், சந்தை மொத்தப் புரள்வில்


⁸ ஆண்டு அடிப்படையில் மாற்றப்பட்ட மாதத்திற்கான இரண்டாந்தரசு சந்தைப் புரள்வினை மாத இறுதியில் நல்லுமையில் உள்ள பிணையங்களினால் வகுப்பதன் மூலம் மொத்தப் புரள்வு விகிதம் கணக்கிடப்படுகின்றது.




கணிசமானளவிலான விரிவாக்கமொன்று 2025இல் அவதானிக்கப்பட்டமையானது உயர்வடைந்த முதலீட்டாளர் நடவடிக்கை மற்றும் நிலையான திரவத்தன்மை என்பவற்றினைப் பிரதிபலித்தது. 2025 திசெம்பர் 31இலுள்ளவாறு, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மற்றும் ஸ்டான்டாட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண் என்பன முறையே 41.9 சதவீத மற்றும் 26.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவுசெய்தன. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு மத்தியில் மேம்பட்ட முதலீட்டாளர் மனோபாவம், சாதகமான உள்நாட்டுப் பேரண்ட நிதியியல் அபிவிருத்திகள் மற்றும் மேம்பட்ட கூட்டாண்மை நிதியியல் செயலாற்றம் என்பவற்றால் ஆதரவளிக்கப்பட்டு, இவ்வளர்ச்சியானது உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பினால் முதன்மையாக உந்தப்பட்டது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணானது ஆண்டின் ஏழு மாத காலப்பகுதியில் மாதாந்த ஈட்டல்களினைப் பதிவுசெய்து, அவற்றில் ஐந்து மாதங்களில் ஸ்டான்டாட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண்ணிலும் பார்க்கச் சிறப்பாகச் செயற்பட்டமையானது பாரியளவில் தாபிக்கப்பட்ட நிறுவனங்களிலும் பார்க்க நடுத்தர மற்றும் சிறியளவில் மூலதனமாக்கப்பட்ட நிறுவனங்களின் பங்களிப்பினைப் பிரதிபலித்தது. ஸ்டான்டாட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண்ணில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற உயர் மட்ட நிறுவனங்களிலும் பார்க்க பரந்தளவிலான சந்தைக் கூறுகளிற்கான தனித்துவமிக்க முதலீட்டாளர் விருப்பத்தேர்வினை இவ்விலகலானது குறித்துக்காட்டுகின்றது. ஒட்டுமொத்த வளர்ச்சி காணப்பட்ட போதிலும், முக்கியமாக சவால்மிக்க உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாடு மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் தீர்வைக் கொள்கை

அறிவிப்புகளினைத் தொடர்ந்து உயர்வடைந்த புவியார் அரசியல் தளம்பல் என்பன காரணமாக சுட்டெண்கள் மாச்சு மற்றும் ஏப்பிறல் காலப்பகுதியில் இடைக்கிடையேயான வீழ்ச்சிகளினைக் கொண்டிருந்தன. நவெம்பர் மாதத்திலிருந்து அவதானிக்கப்பட்ட மேலதிக வீழ்ச்சியொன்றிற்கு டித்வா புயலின் தாக்கத்திலிருந்து தோன்றிய நிச்சயமற்றதன்மைகள் பகுதியளவிலான காரணமாயமைந்திருக்கக்கூடும். சந்தை மூலதனமயமாக்கலானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 5,695.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதியில் 41.7 சதவீதத்தினால் அதிகரித்து, ரூ. 8,068.6 பில்லியனாக விளங்கியது. அதேவேளை, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 2,240.2 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் பங்கு வர்த்தகப்படுத்தலில் ரூ. 5,179.2 மில்லியன் சராசரி நாளாந்த மொத்தப் புரள்வொன்றினைப் பதிவுசெய்து, குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. மேலும், முதன்மையாக மீளாய்வுக் காலப்பகுதியில் உயர்வடைந்த சந்தை ஈடுபாடு காரணமாக, சராசரி நாளாந்தக் கொடுக்கல்வாங்கல்களின் எண்ணிக்கையானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட 14,684 வர்த்தகங்களிலிருந்து 31,483இற்கு அதிகரித்தது.

சுட்டெண்கள் மற்றும் மொத்தப் புரள்வு ஆகியவற்றின் அடிப்படையில் சந்தைச் செயலாற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், 2025இல் இரண்டாந்தரப் பங்குச் சந்தையில் தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலொன்றினை கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தொடர்ந்தும் கொண்டிருந்தது. இதற்கமைய, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையானது 2024இல் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ ரூ. 9.9 பில்லியனிற்கு அண்ணளவாக ஐ.அ.டொலர் 32.6 மில்லியன் தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலிற்கு மேலதிகமாக இரண்டாந்தரச் சந்தையில் ரூ. 38.5 பில்லியனால் அண்ணளவாக ஐ.அ.டொலர் 127.7 மில்லியனால் மொத்தத் தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. முதலாந்தரச் சந்தைக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்களும் தொடர்ந்து மெதுவடைந்து, 2024இல் பதிவுசெய்யப்பட்ட ரூ. 20.3 பில்லியன் அண்ணளவாக ஐ.அ.டொலர் 65.5 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 1.6 பில்லியன் அண்ணளவாக ஐ.அ.டொலர் 5.4 மில்லியனாக விளங்கியது.





பங்குரிமைச் சந்தையின் எதிர்கால ஆற்றல்வாய்ந்ததன்மை குறித்து முதலீட்டாளர்களிடையே நிலவுகின்ற நேர்மறையான தோற்றப்பாட்டினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், முக்கிய சந்தை மதிப்பீட்டுக் குறிகாட்டிகள் 2025இல் தொடர்ந்தும் அதிகரித்தன. 2025 இறுதியளவில், ஏட்டுப் பெறுமதிக்கான விலை 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 1.2 உடன் ஒப்பிடுகையில் 1.4 ஆக விளங்கியது. மேலும், சந்தையின் விலை மீதான வருவாய் விகிதமானது 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.9இலிருந்து 2025 இறுதியளவில் 10.7இற்கு அதிகரித்தது. அதேவேளை, பங்குரிமைச் சந்தையானது 2024இல் நான்கு ஆரம்பப் பங்கு வழங்கல்களினூடாகத் திரட்டப்பட்ட ரூ. 2.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு ஆரம்பப் பங்கு வழங்கல்களினூடாக ரூ. 7.5 பில்லியனைத் திரட்டியது.

கூட்டாண்மைப் படுகடன் பிணையங்கள் சந்தை

வர்த்தகப் பத்திர வழங்கல்கள் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. 2024இல் வர்த்தகப் பத்திரங்களினூடாக திரட்டப்பட்ட ரூ. 3.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் ரூ. 5.4 பில்லியன் திரட்டப்பட்டது. வர்த்தகப் பத்திரங்கள் மீதான வட்டி வீதங்கள் முன்னைய ஆண்டில் அறிக்கையிடப்பட்ட 12.00 சதவீதத்திலிருந்தான 13.75 சதவீதத்திற்கான வீச்சுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் 11.00 சதவீதத்திற்கும் 12.20 சதவீதத்திற்கும் இடையிலான வீச்சிற்குள் காணப்பட்டன.

சாதகமான வட்டி வீத நிலைமைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதலீட்டாளர் நாட்டம் என்பவற்றிற்கு மத்தியில் அதிகரித்தளவிலான வழங்கல்கள் மற்றும்

வர்த்தகப்படுத்தல் அளவுகள் என்பவற்றினால் உந்தப்பட்டு, கூட்டாண்மைத் தொகுதிக்கடன் சந்தை நடவடிக்கை 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் வலுவடைந்தது. 2024 காலப்பகுதியில், படுகடன் மூலதனமாக ரூ. 94.8 பில்லியனைத் திரட்டுகின்ற 12 தொகுதிக்கடன் வழங்கல்களினூடாகக் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் ஒன்பது கம்பனிகள் மூலம் 28 கூட்டாண்மைத் தொகுதிக்கடன் பிணையங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட 21 கம்பனிகள் 24 தொகுதிக்கடன் ஆரம்பப்பங்கு வழங்கல்களினூடாக 59 பிணையங்களை வெளியிட்டு, ரூ. 128.2 பில்லியனைக் கூட்டாகத் திரட்டி, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. 2025இல் ஆரம்பப்பங்கு வழங்கல்களினூடாக நிலையான மற்றும் மிதக்கும் வட்டி வீதங்கள் ஆகிய இரண்டுமும் கூடிய தொகுதிக்கடன்கள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 12.00 சதவீதத்திலிருந்து 15.25 சதவீதத்திற்கான வீச்சுடன் ஒப்பிடுகையில் 9.75 சதவீதத்திலிருந்து 13.15 சதவீதத்திற்கான வீச்சினுள் காணப்பட்ட வட்டி வீதங்களுடன் வழங்கப்பட்டன.

2.4 நிதியியல் வசதிக்குட்படுத்தல்

2025 காலப்பகுதியில் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் நிதியியல் வசதிக்குட்படுத்தல் முன்முயற்சிகளை மத்திய வங்கி தொடர்ந்தும் முன்னேற்றிய அதேவேளை, உபாயத்தின் கட்டம் II தயார்படுத்தல் பணிகளைத் தொடங்கியது. தேசியளவில் நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்து வழங்குவதை வழிகாட்டுவதற்கு நிதியியல் அறிவு வழிகாட்டல் (2024-2028) இன் கீழ் முக்கிய பெறுபேறாக நிதியியல் அறிவு பாடவிதானம் அபிவிருத்தி செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் நோக்காகக் கொண்ட இரு நிதியியல் அறிவு காணொளித் தொடர்களின் உருவாக்கத்தை இது உள்ளடக்கியிருந்தது. “நிதியியல் அறிவு காட்சிப்படுத்தல் - 2025” என்ற கருப்பொருளின் கீழ் செத்தெம்பர் - ஒத்தோபர் காலப்பகுதியில் நிதியியல் அறிவு மாதம் 2025 இனைத் தொடங்கிவைத்தமை ஆண்டுகாலப்பகுதியில் முக்கிய மைல்கல்லாக அமைந்திருந்தது, இது நாடு முழுவதும் நிதியியல் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு வசதியளித்தது. இதற்கு மேலதிகமாக, மத்திய வங்கி அதன் பிராந்திய அலுவலகங்களின் ஆதரவுடன் 635 இற்கும் மேற்பட்ட



நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தி, நாடு முழுவதும் ஏறத்தாழ 70,000 பங்கேற்பாளர்களுக்கு கொண்டுவந்தது. இலங்கை வங்கிகளின் அமைப்பின் கூட்டிணைப்புடன் மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் தொழிற்படுகின்ற கொடுகடன் ஆலோசனை நிலையம் முதன்மையாக செயற்படா நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவியளித்தது. கடன் மீள் அட்டவணைப்படுத்தல் மற்றும் மறுசீரமைத்தல் மீது கட்டமைக்கப்பட்ட மத்தியஸ்தம் மற்றும் வழிகாட்டல் ஊடாக 2025 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட 1,257 விசாரணைகளில் ஏறத்தாழ 75 சதவீதமானவற்றை கொடுகடன் ஆலோசனை நிலையம் வெற்றிகரமாகத் தீர்த்துவைத்தது. மேலும், மத்திய வங்கியானது, தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் கட்டம் I இன் இறுதித்தவணை மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீட்டொன்றை நடாத்துவதற்கும் 2026 காலப்பகுதியில் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் கட்டம் II ஐ வகுப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கும் நிதியியல் வசதிக்குட்படுத்தலான கூட்டமைப்பிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதியியல் உதவியினைப் பெற்றுக்கொண்டது.

2.5 நிதியியல் உட்கட்டமைப்பு

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்

மரபுசார்ந்த கொடுப்பனவு சாதனங்களிலிருந்து டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளுக்கு நிலையானதொரு மாறுதலடைதல் மூலம் 2025 காலப்பகுதியில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் காண்பித்தது. டிஜிட்டல் கொடுப்பனவுப் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் கொள்கை வழிமுறைகள் மூலமும் அத்துடன் பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க மற்றும் நம்பகமான தேசிய கொடுப்பனவு முறைமையொன்றை கிடைக்கப்பெறச் செய்வதை நோக்காகக் கொண்ட முயற்சிகள் மூலமும் இம்மாறுதல் தூண்டப்பட்டிருந்தது.

அதேநேர பாரிய பெறுமதிக் கொடுப்பனவுகளுக்கான “லங்கா அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை” (“LankaRTGS”) மீது அதிகரித்தளவில் தங்கியிருந்ததனூடாக பாரிய பெறுமதிகளிலான டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளர்ச்சியுற்றன. குறிப்பாக, கூட்டாண்மைகள் காசோலைக் கொடுப்பனவுகளுக்கு

பதிலாக அவற்றின் பாரிய பெறுமதிக் கொடுக்கல்வாங்கல்களுக்காக லங்கா அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையினைப் பயன்படுத்துவது அவதானிக்கப்பட்டது. வாடிக்கையாளர் கொடுக்கல்வாங்கல்களில் 2024இன் 10 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் 12 சதவீதத்தினால் தொடர்ச்சியான அதிகரிப்பானது அதேநேர பாரிய பெறுமதிக் கொடுப்பனவுகளை நிறைவேற்றுவதற்காக வாடிக்கையாளர்கள் லங்கா அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையில் அதிகரித்தளவில் தங்கியிருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு மேலதிகமாக, பல்நோக்கு தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒன்றுக்கொன்று இடையிலான இயங்கும் தன்மை என்பவற்றை இயலச்செய்கின்ற ISO 20022 செய்தி அனுப்பல் நியமத்துடன் அதன் இணங்குவித்தலினூடாக மத்திய வங்கியினால் இயக்கப்படும் லங்கா அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையிலிருந்து நிதியியல் நிறுவனங்களும் வியாபாரங்களும் பயனடைந்தன.

2025 காலப்பகுதியில் சில்லறை டிஜிட்டல் கொடுப்பனவுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன. லங்காபே (பிறைவேட்) லிமிடெட் மூலம் தொழிற்படுத்தப்படுகின்ற விரைவான கொடுப்பனவு முறைமை⁹ (பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி - CEFTS) இவ்வளர்ச்சி உத்வேத்திற்குப் பங்களித்தது. பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி, 2024இன் 50 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2025இல் சில்லறைக் கொடுப்பனவுகளின் மொத்தப் பெறுமதியில் 55 சதவீதத்திற்கு வகைகூறியது. இவ்வளர்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் குறிப்பாக, வரி அத்துடன் சுங்கத் தீர்வைக் கொடுப்பனவுகளுக்கான இணையவழி நிதி மாற்றல்களின் அதிகரித்த பயன்பாடும் அதேபோன்று 2025 பெப்புருவரியில் தொடங்கப்பட்ட காவ்பே (GovPay) ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கொடுப்பனவுகளின் விரிவடைதலும் துணையளித்தன.


தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பின் பிராந்திய ஒருங்கிணைத்தலை வலுப்படுத்துவதற்கு

ஆண்கொலப்பகுதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அலிப்பே சிங்கப்பூர் இ-கொமர்ஸ் பிறைவேட் லிமிடெட்டுடன் தொடர்பினைத் தாபிப்பதற்கு லங்காபே (பிறைவேட்) லிமிடெட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு, லங்கா

9 வாடிக்கையாளர்களுக்கிடையில் அதேநேரத்தில் நிதியங்களை மாற்றுகின்ற விரைவான கொடுப்பனவு முறைமையானது உடனடிக் கொடுப்பனவு முறைமை எனவும் குறிப்பிடு செய்யப்படுகின்றது.



வரைபடம் 2.9
பாரிய பெறுமதிக் கொடுக்கல் வாங்கல்களின் அளவுகள் மற்றும் பெறுமதிகள்




கியூஆர் செயற்படுத்தல் அலிபே+ துணையளிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு இயலச்செய்து (டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான தேசிய விரைவு பதிலிறுத்தல் குறியீட்டு விபரக்குறிப்பு) கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு சுற்றுலாப் பயணிகளை இயலச்செய்தது. இந்தியாவின் ஒருமுகப்படுத்தப்பட்ட கொடுப்பனவு இடைமுகம் இயலச்செய்யப்பட்ட செயலிகள், சீன யூனியன் பே இயலச்செய்யப்பட்ட செயலிகள் மற்றும் அலிபே+ இயலச்செய்யப்பட்ட செயலிகள் என்பவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளால் மேற்கொள்ளப்பட்ட லங்கா கியூஆர் கொடுக்கல்வாங்கல்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் ரூ.713 மில்லியன்களை கொண்ட பெறுமதி நியதிகளில் 69 சதவீதத்தினாலும் அளவு நியதிகளில் 41,481 கொடுக்கல்வாங்கல்களாக 185 சதவீதத்தினாலும் அதிகரித்தன. நாணயத் தாள் குறைந்த பொருளாதாரத்தை ஊக்குவித்து, பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்குகின்ற அத்துடன் உலகளவில் ஒன்றிணைந்த தேசிய கொடுப்பனவு

முறைமையொன்றை வசதிப்படுத்துவதற்கு தேசிய கொடுப்பனவுச் சபையினால் 2026-2027 இற்கான தேசிய கொடுப்பனவு முறைமை வழிகாட்டல் தொடங்கப்பட்டது.

பணம் தூயதாக்கலுக்கெதிரான, பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப்பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்

நிதியியல் உளவறிதல் பிரிவானது, நிதியியல் துறையின் நேர்மையையும் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் வலுப்படுத்துவதற்கு பணம் தூயதாக்கலுக்கெதிரான, பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப்பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பன்னாட்டு நியமங்களுக்கிசைவாக தொடர்ந்தும் தொழிற்பட்டது. நிதியியல் உளவறிதல் பிரிவு, தொழிற்பாட்டு மற்றும் உபாய ரீதியான பகுப்பாய்வுகளை நடாத்துதல் அத்துடன் அமுலாக்க முகவராண்மைகளுக்கும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கும் நடவடிக்கை எடுக்கத்தக்க நிதியியல் புலனாய்வினை வழங்குதல் ஊடாக 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார்

வரைபடம் 2.10
சில்லறை கொடுக்கல் வாங்கல்களின் அளவுகள் மற்றும் பெறுமதிகள்





கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் அதன் நியதிச்சட்ட பொறுப்புக்களை நிறைவேற்றியது. இதற்கு மேலதிகமாக, நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் மூலமான இணங்குவித்தலை உறுதிசெய்வதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கலுக்கெதிரான, பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப்பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை, மெய்நிகர் சொத்துக்கள் மற்றும் மெய்நிகர் சொத்து பணி வழங்குநர்கள் என்பவற்றுக்கான பணம் தூயதாக்கலுக்கெதிரான, பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப்பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வைக் கட்டமைப்பினை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதைத் தொடங்கியது. 2025 காலப்பகுதியில் அறிக்கையிடும் நிறுவனங்களிடமிருந்து நிதியியல் உளவறிதல் பிரிவு 4,024 சந்தேகத்திற்கிடமான கொடுக்கல்வாங்கல் அறிக்கைகளையும் பொதுமக்களிடமிருந்து 169 முறைப்பாடுகளையும் பெற்றுக்கொண்ட அதேவேளை விசாரணைகளை வசதிப்படுத்துவதற்கு சட்ட அமுலாக்கல் முகவரண்மைகளிடமிருந்து 580 தகவல் கோரிக்கைகளும் கிடைக்கப்பெற்றன. கொடுக்கல்வாங்கல்களைப் பெற்று, பகுப்பாய்வு செய்வதற்காக சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் தரம், செம்மை மற்றும் நேர்மை என்பவற்றை மேம்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவினால் பயன்படுத்தப்படும் மையத்தளமான eoAML முறைமை மேம்பட்ட தரவு செல்லுபடியாக்கல் பொறிமுறைகளைக் கொண்டு மேலும் வலுப்படுத்தப்பட்ட அதேவேளை சந்தேகத்திற்கிடமான கொடுக்கல்வாங்கல்களைச் சமர்ப்பித்தலை வசதிப்படுத்துவதற்கு eoAML முறைமை பரிசோதனைச் சூழலுக்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரண வணிகர்கள், உண்மைச் சொத்து முகவர்கள் மற்றும் சூதாட்ட மையங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதியியல் நிறுவனங்கள் முழுவதும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாத நியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பரீட்சிப்புக்களையும் சூதாட்ட மையங்கள், உண்மைச்சொத்து முகவர்கள், அருமையான உலோகங்கள் மற்றும் கற்கள் வணிகர்கள், சட்ட நிபுணர்கள், கணக்காளர்கள், நம்பிக்கைப் பொறுப்புக்கள் மற்றும் கம்பனிப் பணி வழங்குநர்கள் உள்ளடங்கலாக பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள்

மற்றும் தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கி பரீட்சிப்புக்களையும் நடாத்தியதன் மூலம் அதன் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வை மற்றும் அமுலாக்கல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியது. இப்பரீட்சிப்புக்களில் கண்டறியப்பட்டவைகளின் அடிப்படையில் இணங்காணப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்காமையெனக்காக நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் மீது ரூ. 24.6 மில்லியன் தொகையுடைய நிர்வாக ரீதியான தண்டப்பணங்கள் விதிக்கப்பட்டன. நிதியியல் உளவறிதல் பிரிவானது தேசிய ஆயத்தப்படுத்தலில் முன்னின்று, ஆர்வலர்களின் செயற்றிட்டங்களைக் கண்காணித்து, மதிப்பீட்டாளர்களுடனான தொடர்புகள் மற்றும் சமர்ப்பிப்புக்களை வசதிக்குட்படுத்துவதன் மூலம் பரஸ்பர மதிப்பீட்டை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தியது.

நிதியியல் துறையுடன் தொடர்புடைய சட்ட மறுசீரமைப்புக்கள்

நாட்டின் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கு மத்திய வங்கி 2025 காலப்பகுதியில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்களில் தொடர்ந்தும் ஈடுபட்டது. அதற்கமைய, மத்திய வங்கியானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்பவற்றுக்கான திருத்தங்களை தொடர்ந்தும் வரைந்த அதேவேளை புதிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு சட்டமொன்றை வரைந்தது. இதற்கு மேலதிகமாக, 2026ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தம்) சட்டம், மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடன்தீர்க்கவகையற்றதன்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம், அரசாங்க தொழில்முயற்சிகள் சட்டமூலம், தேசிய புள்ளிவிபரவியல் சட்டமூலம் என்பன உள்ளடங்கலாக வெளிவாரி நிறுவனங்களினால் தொடங்கப்பட்ட நிதியியல் துறையுடன் தொடர்புடைய பல ஏனைய சட்டங்களை வரைந்தும் அவதானங்களைக் குறிப்பிடவும் மத்திய வங்கி உதவியளித்தது. மேலும், நாட்டின்

பணம் கடன்வழங்கல் மற்றும் நுண்பாக நிதி வியாபாரம் என்பவற்றுக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் 2026ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுண்நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபை சட்டத்தை வரைவதற்கு அவதானிப்புக்களை மத்திய வங்கி தொடர்ந்தும் வழங்கியது.

2 நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு

2025 காலப்பகுதியில், பொறுப்புமிக்க சந்தை நடத்தையினை வலுப்படுத்துவதையும் நிதியியல் வாடிக்கையாளர் உரிமைகளினைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்ட பல்வேறு கொள்கை மற்றும் மேற்பார்வை முன்முயற்சிகளின் ஊடாக நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை மத்திய வங்கி தொடர்ந்து வலுப்படுத்தியது. பொறுப்புமிக்க சந்தை நடத்தை மற்றும் போட்டித்தன்மை, வாடிக்கையாளர்களின் நியாயமான மற்றும் ஒப்புறவான நடாத்துகை, முறைப்பாடுகளினைக் கையாளுதல் மற்றும் தீர்வு காணுதல், வாடிக்கையாளர் நிதியியல் தகவல்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்துகை என்பன உள்ளடங்கலாக நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புத் தேவைப்பாடுகளுடனான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் இணங்குவிப்பினை மதிப்பீடு செய்வதற்கு முழு அளவிலான சந்தை நடத்தைப் பரீட்சிப்புக்கள் மற்றும் கருப்பொருள் சார்ந்த மீளாய்வுகள் என்பன ஊடாக மத்திய வங்கி அதன் சந்தை நடத்தை மேற்பார்வையினைத் தீவிரப்படுத்தியது. மூத்த முகாமைத்துவ மட்டத்தில் மேற்பார்வையிலுள்ள குறைபாடுகள், நிறுவனக் கட்டமைப்புக்களின் தொழிற்படுத்துகையிலுள்ள இடைவெளிகள், வெளிப்படுத்தல் சார்ந்த நடைமுறைகள் மற்றும் முறைப்பாடுகளினைக் கையாளுதல் சார்ந்த பொறிமுறைகள் என்பவற்றிலுள்ள பலவீனங்கள் மற்றும் பரந்தளவிலான நடத்தையுடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் என்பவற்றை இம்மேற்பார்வை ஈடுபாடுகள் அடையாளங்கண்டு, மேற்பார்வை சார்ந்த தீவிரத்தன்மையினை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் தேவைப்பாட்டினை எடுத்துக்காட்டின. இதற்கமைய, இடர்நேர்வுகளினை முன்கூட்டியே கண்டறிவதனை மேம்படுத்துதல், செயலூக்கமான மேற்பார்வை ஈடுபாட்டினை வசதிப்படுத்தல் மற்றும் பெருமளவில் தரவினால் உந்தப்பட்ட மேற்பார்வை

அணுகுமுறையொன்றிற்கு ஆதரவளித்தல் என்பவற்றினை மேற்கொள்ளும் பொருட்டு 2026இலிருந்து கட்டமைக்கப்பட்ட தளத்திற்கு அப்பாற்பட்ட சந்தை நடத்தைக் கண்காணிப்பினை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்தது. ஆண்டு காலப்பகுதியில், மத்திய வங்கி அதன் நிதியியல் வாடிக்கையாளர் முறைப்பாட்டினைக் கையாளுகின்ற கட்டமைப்பினை நெறிப்படுத்துவதற்கான வழிமுறைகளினையும் மேற்கொண்டது. பெறப்பட்ட முறைப்பாடுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் ஊடாக வங்கியின் தீர்வு காண்கின்ற பொறிமுறையின் மேம்பட்ட அணுகல் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு என்பன அவதானிக்கப்பட்டமையானது ஒழுங்குமுறைப்படுத்தல் பிணக்குத் தீர்மானக் கட்டமைப்பின் மீதான வளர்ச்சியடைந்து வருகின்ற பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் உரிமைகளின் உயர்ந்தளவிலான விழிப்புணர்வு ஆகிய இரண்டினையும் பிரதிபலிக்கின்றது. தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளின் ஊடாக முறைப்பாடுகளினைத் தீர்ப்பதிலுள்ள வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் தரவினால் உந்தப்பட்ட கொள்கை மற்றும் மேற்பார்வைத் தீர்மானம் மேற்கொள்ளலினை வலுப்படுத்துவதற்கும் 2026இல் அதன் முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையினை நவீனப்படுத்துவதற்கு மத்திய வங்கி மேலும் திட்டமிடுகின்றது. மேலும், மத்திய வங்கி அதன் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆலோசனை சார்ந்த முன்முயற்சிகளினை விரிவுபடுத்தியதுடன், இது நிதியியல் அறிவினை மேம்படுத்துவதற்கும் நிதியியல் இடர்நேர்வுகள் மற்றும் மோசடியான நிதியியல் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்கும் தேசிய ரீதியிலானதொரு “பிரமிட் எதிர்ப்பு வாரம்” மற்றும் தீவு முழுவதும் நிதியியல் வாடிக்கையாளர் விழிப்புணர்வுத் திட்டங்கள் என்பவற்றின் நடாத்துகையினை உள்ளடக்கியிருந்தது.

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மான அதிகாரசபை

2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தீர்மானக் கட்டமைப்பினை மத்திய வங்கி 2025 காலப்பகுதியில் தொடர்ந்து தொழிற்படுத்தி, வலுப்படுத்தியது. இது சட்டத்தின் 18ஆம் பிரிவின்கமைய சிறிய நிதிக் கம்பனியொன்றிற்கு நிர்வாகியொருவரினை நியமிப்பதன் ஊடாக 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ்



தீர்மான வழிமுறைகளைத் தொடங்கியமை முக்கிய மைல்கல் ஒன்றாக அமைந்தது. முக்கியமான பணிகளின் தொடர்ச்சியினை நிச்சயப்படுத்துவதற்கும், வைப்பாளர் அக்கறைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் தொழிற்பாடுகளை உறுதிநிலைப்படுத்துவதற்கும் புதிய கட்டமைப்பின் கீழ் நியதிச்சட்ட தீர்மான தத்துவங்களினை முதலாவதாகப் பயன்படுத்தியதனை இது குறித்துக்காட்டியது. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிர்வாகியென்ற அதன் இயலளவில் 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளையும் மத்திய வங்கி தொடர்ந்து தொழிற்படுத்தியது. இது தொடர்பில், இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வு மட்டம் மற்றும் புரிதல் என்பவற்றினை மதிப்பீடு செய்வதற்காக மத்திய வங்கி நாடளாவிய ரீதியிலான பொது விழிப்புணர்வு அளவீட்டினை நடத்தியதுடன், இது வைப்பாளர் நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கான நீண்டகால பொது விழிப்புணர்வு உபாயமொன்றின் உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும்.

நிதியியல் துறைப் பாதுகாப்பு வலையமைப்பு வலுப்படுத்தல் திட்டத்தின் கீழான ஈடுபாடுகளும் 2025 காலப்பகுதியில் தொடர்ந்தன. ஆண்டு காலப்பகுதியில், உலக வங்கியின் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பானது 2024 இறுதியளவில் பகிர்ந்தளிக்கப்பட்ட ஐ.அ.டொலர் 100 மில்லியனிற்கு மேலதிகமாக, மேலும் ஐ.அ.டொலர் 30 மில்லியனைப் பகிர்ந்தளித்தது. 2025 யூனிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், இந்நிதிகள் ஒப்புதலளிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கை அறிக்கைக்கமைய வெளிநாட்டு நாணயப் பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டன. 2025 இறுதியிலுள்ளவாறு, இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமானது ஐ.அ.டொலர் 134.4 மில்லியன் தொகையிலான வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட சொத்துக்களினைக் கொண்டிருந்தது. மேலும், இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியமானது ரூ. 160.9 பில்லியனாக விளங்கிய வேளையில் ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமான ஒதுக்குகள் ரூ. 12.4 பில்லியனிற்கு வகைகூறியது.

வைப்பாளர்களிற்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தொழிற்பாட்டுக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

2025 காலப்பகுதியில், இழப்பீட்டுக் கொடுப்பனவுகளின் விரைவான மற்றும் துல்லியமான பகிர்ந்தளிப்பினை நிச்சயப்படுத்தும் பொருட்டு இழப்பீட்டுக் கொடுப்பனவுக் கட்டமைப்பின் தொழில்நுட்ப நவீனமயமாக்கலிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. இதற்கமைய, ஆரம்பத்தில் நிதிக் கம்பனிகளிற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வைப்பாளர் ரீதியிலான தரவு சேகரிப்பு முறைமையானது உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. அதேவேளையில், வைப்புக் கணக்குகளில் தனித்துவமான அடையாள இலக்கங்களினைப் பதிவுசெய்வதனைத் தரநியமப்படுத்துவதற்கு முக்கிய ஆர்வலர்களுடன் மத்திய வங்கி இணைந்து செயற்பட்ட வேளையில், உரிமம் இரத்துச்செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளினையும் தொடர்ந்தது.

2.6 நிலைபேறான நிதி

நிலைபேறான நிதி வழிகாட்டல் 2.0இன் அங்குரார்ப்பணத்துடன் மத்திய வங்கியானது 2025இல் அதன் நிலைபேறான நிதிசார் முன்முயற்சிகளை வலுப்படுத்தியது. நிலைபேறான நிதி வழிகாட்டல் 2.0இன் செயற்றிறன்மிக்க நடைமுறைப்படுத்தலிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு, நிதியியல் துறை ஆர்வலர்களுடன் இணைந்து மத்திய வங்கியானது ஆர்வலர் குழுவொன்றினையும் மூன்று விசேட பணிக் குழுக்களையும் உள்ளடக்கிய பிரத்தியேகமான ஆளுகைக் கட்டமைப்பொன்றினை நிறுவியது. ஒருங்கிணைந்த நடவடிக்கையினை வசதிப்படுத்தல், ஆர்வலர் ஈடுபாட்டினை மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றத்தின் முறைமை சார்ந்த கண்காணிப்பினை நிச்சயப்படுத்தல் என்பவற்றினை மேற்கொள்வதற்கு இந்நிறுவனக் கட்டமைப்பானது உத்தேசித்துள்ளது. நிலைபேறான நிதி வழிகாட்டல் 2.0இன் குறிக்கோள்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் நிதியியல் நிறுவனங்கள் நிலைபேறான முதலீடுகளுக்கு ஆதரவளிக்கின்ற நிதியியல் சாதனங்களை உருவாக்கி, சூழல், சமூக மற்றும் ஆளுகை சார்ந்த பரிசீலனைகளைத் தமது இடர்நீர்வு முகாமைத்துவக் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்து, நீடித்துநிலைத்திருக்குந்தன்மையுடன் தொடர்புடைய வெளிப்படுத்துகைகளில் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வழிமுறைகள் நிதியியல் துறை நடைமுறைகளை

தேசிய ரீதியிலான நிலைபேறான முன்னுரிமைகள் மற்றும் வளர்ச்சியடைந்து வருகின்ற உலகளாவிய ரீதியிலான சிறந்த நடைமுறைகள் என்பவற்றுடன் ஒருங்கமைப்பதற்குப் பங்களிக்கும். அதேவேளை, வங்கிகளினால் அறிக்கையிடப்பட்டவாறு வங்கித்தொழில் துறையின் நிலைபேறான கடன்வழங்கல் சொத்துப்பட்டியலானது 2025 இறுதியளவில்

ஒட்டுமொத்தக் கடன்வழங்கலில் ஏறத்தாழ 2.0 சதவீதத்திற்கு வகைகூறியது. இது வங்கித்தொழில் துறையினுள் நிலைபேறான நிதியின் தற்போதைய ஊடுருவல் மட்டத்தினைக் குறித்துக்காட்டுவதுடன் நிதியியல் முறைமையில் நிலைபேறான கடன்வழங்கல் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளிற்கான தேவையினை எடுத்துக்காட்டுகின்றது.

2